

பார்வையிட்டவர்

தமிழ் விடுதலைப் புலிகளினால் காவலில் வைக்கப்பட்டிருக்கும் 54 சிங்களக் கைதிகளையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் பார்வையிட்டனர். பூநகரிக் கூட்டுப் படைத் தாக்குதலில் 18 பேரும், மன்டின்டிமலைத் தாக்குதலில் 3 பேரும் தமிழீழக் கடற்பரப்பில் சந்தேகத்தில் கைதான 4 மீனவர்களும் முன்பிருந்தே காவலில் இருக்கும் 31 பொலிசாரும் இதில் அடங்குவர்.



தாயகத்தின் உண்மை நிகழ்வுகளை தாங்கிவரும் பத்திரிகை 28-01-1994

சிகிச்சைக்காக விடுதலை

பூநகரி கூட்டுப்படைத் தளத் தாக்குதலின்போது கைது செய்யப்பட்ட இராணுவத்தினரில் ஒருவருக்கு மேலதிக சிகிச்சை தேவைப்பட்டது. இதனால் மனிதநேய அடிப்படையில் இவரை, தலைவர் பிரபாகரன் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இவரை அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் திரு. கரிசலன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைத்தார்.

யுத்தத்திற்றிற்கான கிழிந்த ஏற்பாடுகளில் சிறீலங்கா!

சிறீலங்கா அரசாங்கம் தனது படைகளை யுத்தத்திற்கான இறுதி ஏற்பாடுகளில் அதிவேகமாக ஈடுபடுத்தி வருவதாக, கொழும்பிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்த நவீன ஆயுதங்களைப் பெட்டிபெட்டியாக இரத்த மலாணை விமான நிலையத்திலிருந்து வடக்கு நோக்கி அனுப்பும் வேலைகளில் இராணுவ வாகனங்களும் விமானங்களும் ஈடுபட்டுள்ளன. அதேவேளை குடாநாட்டை நோக்கி பெருமளவு இரணுவத்தினரை பல்வேறு இராணுவ முகாம்களில் இருந்தும் குவித்துக் கொண்டிருப்பதாக, அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆயுதங்கள் நகர்த்தப்படுகின்றன
ஆளணியினர் குவிக்கப்படுகின்றனர்
குறுகிய கால - நீண்ட கால யுத்தமுனைப்புகள்

கருத்தாக உள்ளது. இவ்விதம் செய்வதன் மூலம் தமிழின அழிப்பை படிப்படியாக மேற்கொள்ளும் அதேவேளை, இவற்றில் பல தோல்விகளை சிறீலங்கா சந்திக்கலாம் என்பதை நன்கறிந்துள்ள சிறீலங்கா தலைமைப்பீடம், அத்தகைய நேரங்களில், குறுகிய காலயுத்தம்தான் கவலைப்படத் தேவையில்லை என அறிவிப்பதன் மூலம், சிறீலங்கா இராணுவத்தினருக்கும் சிங்களவர்களுக்கும் ஏற்படும் மனோநிலைத் தோல்வியைத் தவிர்க்கலாம் எனக் கருதுகிறது. ஆயினும், இக்குறுங்கால யுத்தம் எனும் புனை பெயரைப் பெறும் தாக்குதல்களிலும், சிறீலங்கா பாதுகாப்புப் படைகள் தமது முழுப் பலத்துடன் தான் இயங்கவுள்ளன என்பது வெளிப்படையான உண்மை. அதேவேளை நீண்டகால யுத்தம் என்ற போர்வையில், ஆயுதக் கொள்வனவுகளை அதிகரித்தல், பல்வேறான தடைகளை தமிழீழ மக்கள் மீது ஏற்படுத்தல். தமிழ்

மக்கள்மீது பொருளாதார, போக்குவரத்து முற்றுகைகளை இறுக்கி "மக்களுக்கெதிரான யுத்தத்தை" நடாத்துதல். விமானக் குண்டுவீச்சுக்கள், எறிகணை வீச்சுக்கள் மூலம் மக்களையும் குடியிருப்புகளையும் அவர்களின் நாளாந்த வாழ்க்கையையும் நாசமாக்குதல், குடாநாட்டுக்கு வெளியேயுள்ள தமிழீழப் பகுதிகளில் பிரதேசப் பிரிவினை உணர்வுகளை ஊக்கப்படுத்துதல், குறிப்பாக தென் தமிழீழத்தில் இராணுவ அடக்குமுறை, ஒடுக்குமுறைகளை வகைதொகையின்றி நடாத்துவதன் மூலமும், திடீரெனக் காணாமல்போவதை ஊக்குவிப்பதன் மூலமும், மக்களிடையே விரக்தி மனோபாவத்தை வளர்க்க முயற்சித்தல்

போன்ற பல இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இவைகளின் பின்னணியில் அரசியல் தீர்விற்கு முயற்சிப்பது போன்ற ஒரு பிரமையை, சிறீலங்காவின் சிங்கள பெளத்த பேரினவாத அரசியற் தலைமைப்பீடம் நடாத்திக் கொண்டிருக்கிறதொடர்ச்சி 14ம் பக்கம்

"வடக்கையும் கிழக்கையும் பிரிப்போம் புலிகளை பேச அழைக்கின்றோம்"

□ சிறீலங்கா பிரதமரின் புதிய ஏமாற்றுவித்தை

"இனப்பிரச்சினை தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் ஆலோசனைக்கமைய தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இரண்டு மாகாணங்களாகப் பிரிப்பதென்று

சிறீலங்கா அரசு தீர்மானித்துள்ளது" என அக்குரல்சொன்ன தொகுதியில் சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேசியுள்ளார். இதன்மூலம் சிறீலங்கா அரசாங்கம் தமிழர் தாயகத்தை துண்டாடுவதில் கொண்டுள்ள உறுதிப்பாட்டை உறுதிசெய்தார்.

வருமாறு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பலமுறை அழைப்பு விடுத்தோம். அவர்கள் அந்த அழைப்புக்களை ஏற்றுக் கொள்ளவில்லை, இறுதித்தடையாக இப்போது அழைப்பு விடுக்கிறோம்" எனவும் பேசிய சிறீலங்காப் பிரதமர் அழைப்பு ஒன்றும் விடுத்தார். அத்துடன் "எமது ஜனாதிபதி டி.பி. விஜயதுங்கா, ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அரசாங்கத்திற்கு அரசியல் தீர்வு காண்பதில் அக்கறையில்லை என்று விடுதலைப் புலிகள் தவறான கருத்தைப் பரப்பி வருகின்றனர். உண்மையில் அரசு, அரசியல் தீர்வுகாணும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளது" எனவும் சிறீலங்காப் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

தொடர்ச்சி 14ம் பக்கம் ...

தமிழரின் மத - கலாச்சார உரிமை பாதிப்பு

*** தேங்காயெண்ணெய்க்கும் தடை!**

தமிழ் மக்களுடைய உணவு, எரிபொருள் ஆகியவற்றிற்கெல்லாம் படிப்படியாகத் தடையிட்டு வரும் சிறீலங்கா அரசாங்கம் தற்பொழுது மக்களின் உணவு, எரிபொருள் பாவனைக்கு உதவும் தேங்காய் எண்ணெய்க்கும் தடையிட்டுள்ளது.

யில் பூசி தலை வாருவதன் மூலம் இதனை உடல்நலம் பேணும் கருவியாகவும் தமிழ் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

சிறீலங்கா அரசாங்கம், புலிகள் தமது காயங்களுக்கு கற்பூரத்தை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள் என்று கூறி கற்பூரத்திற்கு தடைவிதித்தது. இதனால் தமிழர்களின் தீபாராதனை முதல் நேர்த்தி வழிபாடுவரை பயன்படும் கற்பூரம் இல்லாததினால் ஆலயங்களில் பெரும் கஸ்டங்கள் ஏற்பட்டன. மத உரிமை மறுக்கப்பட்டதைக்கூட தமிழர்கள் தாங்கவேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

பின்னர் வெடிமருந்து பற்றாக்குறைக்கு தீக்குச்சித் தலையில் உள்ள மருந்தை விடுதலைப் புலிகள் பயன்படுத்துகிறார்கள் என 'முழங்காலிற்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போட்டு',

பொது மக்களின் அத்தியாவசிய பாவனைப் பொருளான தீக்குச்சியைத் தடைசெய்தனர்.

இன்று தேங்காய் எண்ணெயையும் தடைசெய்யும் சிறீலங்கா அரசாங்கம், சுட்டி விளக்கு எரிக்கப்படுவதையும் அணைக்க முற்படுகிறது. இந்தத் தடை மூலம் கல்வி-கலாச்சார-மத உரிமைகள் பாதிப்படைகின்றன. மண்ணெண்ணெய் விளக்கொளியில் படிக்க முடியாத மாணவர்கள் தேங்காய் எண்ணெய் சுட்டி விளக்கொளியில் படித்து வந்தனர். மேலும் யாழ்ப்பாணத்தின் கைத்தொழில் பொருட்களில் ஒன்றான சவர்க்கார உற்பத்தி, தொழில்வாய்ப்பற்றவர்களுக்கு உழைப்புக்கான முயற்சியாகவும் இருந்து வருகிறது. இத்தகைய தேங்காய் எண்ணெயை மூலப்பொருளாகக் கொள்ளும் கைத்தொழில்களும் இதனால் பாதிப்படைய, தொழிலின்மை மேலும் அதிகரிக்கும்.



காந்தருபன் அறிவுச்சோலை குழந்தை ஒன்றுடன் தமிழீழத் தேசியத் தலைவர்.



இரு புதிய

பிரச்சாரங்கள்

தமிழ் விடுதலைப் போராட்டத்தினை, 'பயங்கரவாதப் பிரச்சினை' எனவும் இந்து தமிழர்களுக்கும் பெளத்த சிங்களவர்களுக்கும் மிடையிலான உள்நாட்டுப் போர் எனவும் கூறி, இரு புதிய பிரச்சாரங்களை சிறீலங்கா அரசாங்கம் உலகெங்கும் முடுக்கிவிட்டுள்ளது.

"கொழும்பில் இரண்டு இலட்சம் தமிழர்கள் சிங்களவர்களுடன் சமூகமாக வாழ்கின்றனர். எனவே இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் மிடையிலான இனப்பிரச்சினையேயில்லை, பயங்கரவாதப் பிரச்சினைதான் உண்டு. அதனை இராணுவத் தீர்வால் அடக்கி ஒடுக்கிவிடலாம் என்பது டிங்கிரி பண்டா விஜயதுங்காவின் கீதாபதேசம்.

தமிழர்களின் ஆதிபத்திய உரிமை, தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை இவைகளை எல்லாம் கருத்தில் கொள்ளாது, தமிழர்களை வந்தேறு குடிகள் எனவும் அவர்கள் இலங்கை எங்கும் பரந்து காணப்படுகிறார்கள் எனவும் சிறீலங்கா அரசாங்கம் புதிய வரலாறு இயற்றுகிறது.

கொழும்பு வாழ் தமிழர்களைச் சுட்டிக்காட்டி இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கொழும்பில் தம்முடன் வாழ்கின்றனர் எனக் கூறும் அரசாங்கம், தினமும் இத் தமிழர்கள் ஆயுத முனையில் மரண பயத்துடன் வாழ்கின்றனர் என்ற உண்மையை மறைக்கிறது. பெளத்த சிங்கள வெறியர்களின் தாக்குதல்களும் கொழும்பில் குறைந்தபாடில்லை. சமீபத்தில் நான்கு தமிழ் முஸ்லீம்கள் கொலை செய்யப்பட்டுள்ளமை இன அழிப்பு உணர்வு தொடர்வதன் நிகழ்காலச் சான்றுகள்.

மேலும் சிறீலங்கா அரசாங்கம் கொழும்பை மையப்படுத்தி தொழில், கல்வி வசதிகளை வைத்திருந்தமையினாலேயே தொழில் குடியேற்ற வாசிகளாக தமிழர்கள் கொழும்பில் செறிவடைந்தனர். இன்று வடக்கு -கிழக்கில் மக்களின் வங்கி வசதி, வெளிநாட்டு பிரயாண முகவார் வசதி, மருத்துவ வசதி போன்ற பல வசதிகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே மக்கள் கொழும்பை நாடிச் செல்கின்றனர். எனவே தமிழர்களின் குடிசன செறிவை ஐதாக்கும் நோக்கில் இயங்கும் சிறீலங்கா அரசாங்கத்தின் செயற்பாடே கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழ்வது போன்ற பிரமையை தோற்றுவித்துள்ளது.

வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் கொழும்பின் பாதுகாப்பின்மையை புலப்படுத்தத் தவறியதினால், இன்று சுவிஸ் அரசாங்கம் சிறீலங்கா அரசாங்கத்துடன் அகதிகளை திருப்பி அனுப்புவது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வேறு நாடுகள் சிலவும் இத்தகைய போக்கைக் கடைப்பிடிக்கக்கூடும் என எதிர்வு கூறப்படுகிறது. எனவே புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தமது நாட்டின் நிலைமையையும், கொழும்பின் பாதுகாப்பு இன்மையையும் வெளிநாடுகளில் உள்ள சர்வதேச மக்கள் தொடர்பு சாதனங்களுக்கு வெளிப்படுத்துவதன் மூலமே உண்மையை உலகுக்கு உணர்த்தலாம்.

தமிழ் மக்கள், இலங்கைத்தீவின் வடக்கையும் கிழக்கையும் தாயகமாகக் கொண்ட மக்கள் ஆவர். சமீபத்தில் K. N. O. தர்மதாசாவும், S. W. R. De A. சமரசிங்கியும் எழுதிய சிறீலங்காவின் ஆதிசூடிகள் பற்றிய ஆய்வில் (THE VARISHING ABORIGINES -SRI LANKA VEDDASIN TRANSITION) வாழைச்சேனையை அடுத்த மட்டக்களப்பு பிரதேசத்தில் இலங்கைத்தீவின் ஆதிசூடிகளான வேடர் இன தொடர்ச்சியுடைய மக்கள் அதிகம் காணப்படுவதாகவும் இவர்கள் தமிழ் மொழி பேசுகிறார்கள் எனவும் கூறுவது உட்கு மட்டுமல்ல கிழக்கும் தமிழர் தாயகம் என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்த கருத்துவத்தை உடைப்பதே இன்றைய சிறீலங்காவின் ஒரே நோக்காக உள்ளது. இதற்காகவே தமிழர்கள் பூர்வீகத்தன்மையுள்ள பழங்குடிகள், அவர்களுக்கு வடக்கு -கிழக்கில் ஆதிபத்திய உரிமை உண்டு என்பதை கருத்தில் கொள்ளாது, கொழும்புத் தமிழனும் தமிழினும் ஒன்றாக வாழும் இடத்திலேயே சிறீலங்கா பேதம் காட்டுகிறது. ஆனால் 1983 இல் பெளத்த சிங்கள வெறித்தனம் உச்சக்கட்டமாக இருந்த போது கொழும்பில் அகதிகளாக்கப்பட்ட தமிழர்கள் அவர்களது தாயக பூமியான வடக்கு கிழக்கு நோக்கி பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது வரலாற்று உண்மை.

அவ்வாறே கொழும்பில் தமிழர் பரந்து வாழ்கின்றதை சுட்டிக்காட்டி, தமிழர் பிரச்சினையை பல்லின (MULTI ETHNIC) பிரச்சினை எனக் காட்டவும் சிறீலங்கா முயற்சிக்கிறது. அத்துடன் தமிழ்த் தேசிய இனத்துக்கும் சிங்கள தேசிய இனத்துக்கும் மிடையிலான பிரச்சினைக்கு மதசார்பான கலகம் என்ற முத்திரை குத்தவும் சிறீலங்கா முயற்சிக்கிறது. இந்து ஆலயங்கள் -இந்துக்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவ ஆலயங்கள் -கிறிஸ்தவர்களும் தாக்கப்படுவது வழமை. கிறிஸ்தவ திருவழிபாட்டுக்கான பாஸ்கா மெழுகுதிரி கொண்டு சென்ற மன்னார் ஆயரையும் சிறீலங்கா இராணுவம் தடுத்துவைத்துத் தாக்கியது. எனவே தமிழ் விடுதலைப் போராட்டத்தில் மதத்தன்மை முக்கியமல்ல, தேசியத் தன்மையே முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. வடஅயர்லாந்துப் பிரச்சினை போன்றதே தமிழீழப் பிரச்சினையும். எனவே ஒற்றையாட்சிக்குட்பட்ட அதிகாரப் பரவலாக்கத்தால் தீர்வு காணலாம் என உலகுக்குக் காட்டவும், தமிழரிடையே இந்து -கிறிஸ்தவ மத உணர்வுகளை விரிசலடையச் செய்யவும் சிறீலங்கா தொடுக்கும் பிரச்சாரமே, பெளத்த சிங்களவரை இந்து தமிழர் எதிர்த்து நடாத்தும் 'உள்நாட்டுக் கலகம்' என்னும் சொற்றொடர் ஆகும். ஆயினும் உலகு எமது பிரச்சினையில் அறிவார்ந்த நிலையில் மிக விழிப்பாக உள்ளது என்பதற்கு தமிழரின் தேசியத்துவத்தையும் தமிழரின் சுயநிர்ணய உரிமையையும் ஆதரித்து வெளிவரும் அறிவார்ந்த ஆய்வுக் கட்டுரைகளே சான்றாக உள்ளன.

வெளிநாடுகளில் விடுதலை எதிர்ப்புச் செயற்பாடுகள் அதற்குத் துணைபோகும் தமிழ்க்குழுக்களின் உதிரிகள் சில

தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில், தமிழ் விடுதலைக்கு எதிரான செயற்பாடுகளை முடுக்கிவிட எதிரிகள் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழ் விடுதலைக்கு ஆதரவாக, தமிழ் மக்கள் அணிதிரண்டு வருவதைக் குழப்புவதும், சதிநாசகாரச் செய்திகளின் மூலம் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல்கொடுப்பதைத் தடுப்பதும் அவர்களின் நோக்கமாக உள்ளது.

விடுதலைப் போர் வெற்றிப் பாதையில் செல்லுகின்ற நிலையிலும், வெளி நாடுகளில் வாழும் தமிழ் மக்கள், தங்கள் தற்காலிக இருப்பு நிலையை உணர்ச்சி செய்யத்தக்க சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையிலும், தமிழ் விடுதலையே நிரந்தரமான விடிவைத் தமக்குக் கொண்டுவரும் என தமிழ் மக்கள் உணர்வு தலைப்பட்டுள்ளனர்.

அந்த உணர்வின் அடிப்படையில், தமிழீழப் போராட்டத்திற்கான ஏகோபித்த ஆதரவையும் வெளிப்படுத்தத் தலைப்பட்டுள்ளனர். இதனைப் பொறுக்கமாட்டாத எதிரிகளின் நடவடிக்கைகள் வெளிநாடுகளில் அதிகரித்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக சிறீலங்கா அரசாங்கம் வெளிநாடுகளில் இது தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. மேலும், சிறீலங்கா அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ்க்குழுக்களின் உதிரிகள் சில, வெளிநாட்டு நடவடிக்கைகளுக்காக கூலிகளாக அமர்த்தப்பட்டுள்ளமையும் அறிய வந்துள்ளது. இவ்வுதிரிகள் பிரசாரங்களை வெளியிடுதல், சுவரொட்டிகளை ஒட்டுதல் போன்ற செயல்களில் அரசு சார்புப் போக்கினை கைக்கொண்டு வருகின்றன.

அதேவேளை, சந்தர்ப்பங்களை அனுசரித்து அவ்வப்போது நாசகார நடவடிக்கைகளிலும் ஈடுபட இவை தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறியவருகிறது. இந்நாசகார செயற்பாடுகள் குறித்து அவ்வவ்நாட்டு காவல்துறைக்கும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. தமிழ் விடுதலை செயற்பாடுகளை வெளிநாடுகளில் பலவீனப்படுத்துவதும், அதன் மூலம் தமிழ் மக்களின் விடுதலையை நசுக்குவதையுமே நோக்கமாகக் கொண்ட இச்சதிச் செயலில், தமிழ்க்குழுக்களின் உதிரிகள் சில முனைந்து செயற்படுவது குறித்து, தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

வளவன்

விமானத் தாக்குதலைக் குழப்பும் பலத்தை புலிகள் பெற்றுவிட்டனர்!

பூநகரி சமரில் பங்குபற்றிய இராணுவ அதிகாரி தெரிவிப்பு

பூநகரி - நாகதேவன்துறைக் கூட்டுத் தளத்தில் புலிகள் கைப்பற்றிய விமான எதிர்ப்பு ஆயுதங்கள் மூலம், எதிர்காலத்தில் வான் தாக்குதல்களை குழப்பியடிக்கும் பலத்தை விடுதலைப் புலிகள் பெற்றுவிட்டனர் என வடபகுதி கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "தமது முக்கிய தாக்குதல் ஊடகமான வான் தாக்குதல்களை குழப்பியடிக்கக் கூடிய வல்லமையை புலிகள் பெற்றுள்ளமை வருங்கால இராணுவ நடவடிக்கைகளுக்கு பெரும் சவாலாக அமையும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

எடுக்கப்பட இருக்கும் இராணுவத் தாக்குதல்களுக்கு பூநகரி - நாகதேவன்துறை முகாம்கள் புலிகளால் அழிக்கப்பட்டமை பெரும் இக்கட்டானதோர் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஒரு பெரும் நவீன படைப் பிரிவுக்குத் தேவையான இராணுவ தளபாடங்களை புலிகள் கைப்பற்றி வைத்துள்ளனர்" எனவும் கூறினார்.

"வடபகுதி மேல் குறிப்பாக குடாநாட்டின் மீது எடுக்கப்பட இருக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கு பூநகரி -நாகதேவன்துறை முகாம்கள் புலிகளால் தகர்க்கப்பட்ட அழிக்கப்பட்டமை மிகவும் பாரதூரமானதோர் இக்கட்டான சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளது.

ஒரு நவீன பெரும் படைப்பிரிவுக்கு ஏற்ற தளபாடங்கள், கள

ரெலோ தேசவிரோதிகளால் சிறுவர்கள் கடத்தல்

ஆயுதப் பயிற்சிபெற வற்புறுத்து

பத்து வயதிற்கும் பதினைந்து வயதிற்கும் இடைப்பட்ட வயதினையுடைய சிறுவர்களே இப்பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வறுமையின் காரணமாக தம்மைத் தம் பெற்றோரால் பணம் கொடுத்து மீட்டெடுக்க முடியாத நிலையில் தாம் இவ்வாறு துன்பங்களுக்கு ஆளாகி வருவதாக ஆயுதப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் சிறுவர்கள் அமுதவாறு பொதுமக்களிடம் கூறினர்.

கொலை, கொள்ளை மற்றும் தேசவிரோத வேலைகளில் ஈடுபடுத்தவே இவர்களுக்கு ரெலோ தேசவிரோதிகள் பலவந்தமாக ஆயுதப் பயிற்சிகள் வழங்குவதாகத் தெரியவருகின்றது.

பாரிஸ் ஈழநாடு எரிப்பை கவலையுடன் கண்டிக்கின்றோம்

பாரிஸ் ஈழநாடு பத்திரிகை காரியாலயம் குண்டுவீசித் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டதாகச் செய்தி கேட்டு, நாம் ஆழ்ந்த கவலையும் வேதனையும் அடைவதுடன், இத்தகைய சமூக விரோத சக்திகளுக்கு எமது வன்மையான கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடையே அமைதியைத் தோற்றுவித்து தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு சர்வதேச ரீதியில் தமிழர்களால் அளிக்கப்படும் அங்கீகாரத்திற்கும், ஆதரவுக்கும் பங்கம் விளைவிக்கவும் முற்படும் சக்திகளே இத்தகைய விசமத்தனமான செயல்களில் ஈடுபட்டு இருப்பார்கள் என நம்பும் நாம், சர்வதேச தமிழர்களை விழிப்புணர்வுடன் செயலாற்றும்படி வேண்டுகோள் விடுக்கின்றோம். (ஆ -ர்)

யாழ். பயணம்

கொழும்பு பேராயர் கலாநிதி நிகல்ஸ் மார்க்கஸ் பெர்னாண்டோ நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு விமானம் மூலம் யாழ் செல்புறார். இவருடன் மட்டக்களப்பு - திருமலை ஆயர் கிங்ஸ்லி சுவாம் பிள்ளையும், வண.பிதா அல்பிரட் அலெக்சாண்டரும் உடன் செல்கிறார்கள். இன்று நாட்கள் தங்கியிருக்கும் இவர்கள் அங்குள்ள குண்டுவீச்சுக்களால் சிதைந்த ஆலயங்களையும் பார்வையிட உள்ளனர்.

சூரியகந்த மலைத்தொடர் புதை குழியில் இருந்து வெளிப்படும் உண்மைகள்

சூரியகந்த மலைப் பகுதி இப்போது தென்னிலங்கையின் பரபரப்புக்களின் மையமாகப் போய்விட்டது. சப்பிரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்ன தேர்தல் தொகுதியில் இருக்கும் சூரியகந்த மலைப்பகுதி சாதாரணமான சனநடமாட்டமற்ற காட்டுப் பகுதி. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4400 அடிகளும் உயரமான இப்பகுதியில் சிறீலங்கா ரூபவாகினி கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான ஒளி பரப்பு அஞ்சல் நிலையம் (டவர்) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை போன்ற தென் மாவட்டங்களில் ரூபவாகினித் தொலைக்காட்சி தெளிவாகத் தெரியவேண்டும் என்பதற்காக, எண்பதுகளின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்ட இக்கோபுரத்தின் பாதுகாப்பிற்காக ஒரு பொலிஸ் காவல் மையமும் அமைக்கப்பட்டிருந்தது. எண்பதுகளின் இறுதியில் தென்னிலங்கையில் ஜே. வி. பி. யினரின் கிளர்ச்சி வலுப்பெற்றபோது ஏற்பட்ட அச்சுறுத்தலால் பொலிசாரின் காவல் மையத்துக்குப் பதிலாக நிரந்தர இராணுவ முகாம் தோன்றியது. இதுதான் சூரியகந்த பகுதியில் இராணுவ முகாம் தோன்றிய கதை.

ஆனால் சன சந்தடிபற்ற இப்பகுதி காலகெதியில் தென் மாகாணத்தில் இருந்தும், மத்திய மாகாணத்தில் இருந்தும் இராணுவ வாகனங்களில் வரும் சிவில் உடையாளர்களால் அல்லது இலக்கத் தகடற்ற வாகனங்களில் வரும் சீருடையாளர்களால் கடத்தப்படும் சாதாரண பொதுமக்களின் சித்திரவதைக் கூடமாகியது. இங்கே எழுந்த கூக்குரல்கள் புதைகுழியில் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. அப்பாவிகளின் ஓலங்கள் கேட்பாரற்ற நிலையில் சந்தடி யற்ற வகையில் அடக்கப்பட்டுள்ள -என்பவற்றை அண்மையில் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் கதை கதையாகக் கூறத் தொடங்கியுள்ளன.

அண்மையில் மேல் மாகாண சபையின் முதல்வரும், சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும், எதிர்க்கட்சித் தலைவி சிறீமாவோ பண்டாரநாயக்காவின் புதல்வியுமான திருமதி சந்திரிக்கா விஜயகுமார துங்க சூரியகந்தப் பகுதிக்கு அழைத்து வரப்பட்டார். காணாமல் போன புதல்வர்களின் பெற்றோர் சங்க செயலாளரும் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ். பி. திசாநாயக்காவும் அங்கு சமூகமளித்திருந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்களும், பெரும் அளவிலான மாணவ மாணவியரும் அங்கு குழுமினர். உள்ளூர், மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்களும், சமூக நல அமைப்பின் பிரதிநிதிகளும், வெளிநாட்டு -உள்ளாட்டு மனிதநேய அமைப்புகளைச் சேர்ந்தோரும் சூரியகந்த காட்டுப் பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டனர். சூரியகந்தக் காட்டுப் பகுதியில் ஒரு இடம் தோண்டப்பட்டது. நான்கு அடி ஆழம் தோண்டப்படுவதற்கு முன்பாகவே மண்டை ஓடுகளும், மனித எலும்புக்கூடுகளும்,

மனித சடலங்களின் எச்சங்களும், உடுத்துணிகளின் மிச்சமீதிகளும், பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ரவைகளும், சப்பாத்துக்களும், செருப்புக்களும், இத்துப்போன பாடசாலைச் சீருடைகளும் வெளிக்கிளம்பத் தொடங்கின.

கடந்த சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பே 'ராவய' என்ற சிங்கள இடம் வெளியிட்டிருந்த செய்திகள் உண்மையானவை தான் என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. இந்த செய்தியை வெளியிட்டபோதே இது தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி டி. பி. விஜயதுங்காவுக்கும், சபாநாயகர் எம். எச். முகம்மதுவுக்கும் காணாமல் போன புதல்வர்களின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். விசமத்தனமான செய்திகளை வெளியிட்டு அரசாங்கத்தின் மீது அபாண்டமான பழி சுமத்துவதாக தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் டிரோன் பெர்னாண்டோ பாராளுமன்றத்திலேயே எடுத்துரைக்க, அரசாங்கம் இதனைத் துச்சம் என மதித்துத் தட்டிக்கழித்துவிட்டது.

ஆனால், எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து ராவய மேலும் பல செய்திகளைச் சேகரித்து அவருக்கு வழங்கியது. திரட்டப்பட்ட தடயங்கள் கட்சியின் முக்கியஸ்தர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு திரைமறைவில் ஆராயப்பட்டது. அரசாங்க எதிர்ப்பு நடவடிக்கை என்ற வகையில் காணாமல் போன புதல்வர்களின் பெற்றோர் சங்கம் முன்பு நடத்திய அடையாள உண்ணாவிரதம், ஊர்வலம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சி ஒத்தழைப்பு நல்கி வந்தது. ஆனால், "எமது பிள்ளைகள் பற்றிய தகவலே முக்கியம்; அரசியல் இலாபம் அல்ல" என்ற வகையில் இச்சங்கத்தினர் செயற்பட்டு வந்தது குறிப்பிடத் தக்கது.

காணாமல் போன புதல்வர்கள் யார்?

தென் இலங்கையில் ஜே. வி. பி. யினரின் இரண்டாவது கிளர்ச்சி உச்சம் பெற்றிருந்த எண்பதுகளின் இறுதிப்பகுதியில் இராணுவ வாகனங்களில் வரும் சிவிலுடையாளர்களால் அல்லது இலக்கத் தகடற்ற வாகனங்களில் வரும் சீருடையாளர்களால் பலரும் கடத்தப்பட்டது தெரிந்ததே. இவ்வாறு கடத்தப்பட்டவர்களில் பலருக்கும் என்ன நடந்தது என்பது பற்றி உள்ளூர் பொலிசாருக்கோ, உள்ளூர் அரசாங்க நிர்வாகிகளுக்கோ தெரியாமல் இருந்தது. இந்தச் சம்பவங்களின் தொடர்ச்சியில் ஒரு அங்கமாக எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் உயர்வகுப்பு மாணவர்கள் பாடசாலையில் வைத்து இராணுவ வாகனத்தில் வந்த சிவிலுடை தரித்தோரால் கடத்திச் செல்லப்பட்டனர். பாடசாலைச் சீருடையுடன் பாடசாலைக்கு வந்த இந்த மாணவர்கள் 31 பேரும் கடத்தப்பட்டு காணாமல் போனதைத் தொடர்ந்து காணாமல் போன புதல்வர்களின் பெற்றோர்கள் கலவரமடையத் தொடங்கினர். பாடசாலை அதிபருக்கும், உயர் வகுப்பு மாணவர்களுக்குமிடையிலான தனிப்பட்ட முறையான இடங்களுக்கு காரணமாக இருக்குமென தெரிவிக்கப்பட்டது. பெரும் பீதியுடன் பரபரப்பும் பதற்றமும் அடைந்த பெற்றோர் தமது பிள்ளைகளை மீட்டுத்தரும்படி மாவட்ட நீதிமன்றம் முதல் உயர் நீதிமன்றம் வரை பல்வேறு இடங்களுக்கும் அலைந்தனர். என்ன நடந்தது? எங்கே உள்ளனர்? என்ற தகவல் கிடைக்காததால் பெற்றுத் தரும்படி மனித நேய அமைப்புகளிடமும் இப்பெற்றோர் முறையிட்டனர். மனித உரிமை விசாரணை ஆணைக்குழு தனது விசாரணையில் இராணுவத்தைச் சேர்ந்த எட்டுப்பேரை நோக்கி சுட்டுவிரல் நீட்டிவிட்டுத் தனது கடமையை முடித்துக் கொண்டுவிட்டது.

கொழும்புக்கு உவப்பானதாக இல்லை. எனவே அரசாங்கம் புதைகுழியில் இருந்து மீட்கப்படும் எலும்புக்கூடு தொடர்பான விடயங்கள் குறித்து வெளிப்படையாக நீண்ட மெளனம் சாதிக்கும் அதேவேளை மறைமுகமாக கொலை மிரட்டல்களையும் விடுத்து வருகின்றது. இதன் மூலம் அரசாங்கம் மீண்டும் எலும்புக்கூடுகளையும் புதைகுழிகளையும் சந்திக்க விரும்புவது தெரிவதாக பொதுமக்கள் விசனிக்கத் தொடங்கியுள்ளனர். கொழும்பிலிருந்து வெளிவரும் முக்கிய நாளிதழ்களின் மாகாணப் பதிப்புகள் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் மற்றும் அது தொடர்பான செய்திகள் என்பவற்றை

சிறீமாவோவிற்கு பதிலாக திருமதி சந்திரிக்காவே முன்னணி நிற்பது அக்கட்சியின் எதிர்கால தலைமைத்துவம் குறித்து கோடிகாட்டும் ஒரு நிகழ்வாகவும் அரசியல் அவதானிகளால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இது காலவரையில் சிறீலங்காவின் தேர்தல்களின் போது உணவு, வேலைவாய்ப்பு, கல்வி, வாழ்க்கைச் செலவு உயர்வு போன்ற விவகாரங்களே முன்னிலையில் இருந்து வந்துள்ளது. அரிசி விலை அதிகரிப்பும், ஆடையகையின் விலையேற்றமும் ஆட்சி அதிகாரத்தை கைமாற்றிய நிலையே இதுகாலவரையிலான சிறீலங்காவின் வரலாறாக உள்ளது. ஆனால்



சூரியகந்த மலைத்தொடரில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி மேல் நிற்கும் சிறீலங்கா இராணுவத்தினர்.

சூரியகந்த புதைகுழியில் சுமார் முந்நாறுக்கு மேற்பட்டவர்கள் சடலமாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. நாலு அடி தோண்டப்படுவதற்கு முன்பே இருபது மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகவும் சுமார் நூற்று அடிவரை இப்புதை குழி நீளம் உடையதாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

நிமலராஜன்

புதைகுழிகள் தோண்டப்படுவதையும் தடயங்கள் வெளியே எடுக்கப்படுவதையும் கண்டுகொண்ட பொலிசார் ஆயுதபாணிகளாகவும் கலவரம் அடக்கும் குடைகளோடும் ஸ்தலத்துக்கு விரைந்தனர். பொலிசாரின் இத்திடீர் வருகையால் மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டபோதிலும் அசம்பாவிதம் எதுவும் நேர்ந்துவிடவில்லை.

இந்த சூரியகந்த மலைப் பகுதியை தமது உறுப்பினர்கள் தொடர்ந்தும் பாதுகாக்கப் போவதாகவும், புதைகுழி தோண்டும் பணி தொடரப்படுமெனவும் காணாமல் போன புதல்வர்களின் பெற்றோர் தெரிவித்துள்ள அதேவேளை, நீதிமன்றம் மூலம் அரசாங்கம் இதற்கு தடைவிதித்துள்ளது.

காணாமல் போன புதல்வர்களின் விடயத்தில் கொழும்பிலுள்ள ஐரோப்பிய நாடுகளின் தூதர்கள் பலரும் விசேட அக்கறை கொண்டிருப்பதும் மனித உரிமைகள் அமல் நடத்தப்படுவது குறித்து ஐரோப்பிய நாடுகள் அழுத்தம் கொடுப்பதும்

முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்க வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அப்பத்திரிகை நிறுவனங்களுக்கு நேரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை இந்த ஆண்டு சிறீலங்காவின் தேர்தல் ஆண்டு. அரசியல்வாதிகள் மக்கள் ஆதரவு தேடி நாயாக அலையும் காலம். எனவே தேர்தல் பிரச்சாரத்தின் போது காணாமல் போனவர்களின் விவகாரத்தை சுதந்திரக் கட்சி பூதாகரமாகத் தனக்கு அரசியல் இலாபம் தேட முற்படும் என்பது வெளிப்படையாக அத்துடன் சுதந்திரக் கட்சியின் சார்பில் புதைகுழிதோண்டும் விடயத்தில் அக்கட்சியின் தலைவி திருமதி

இனிவரும் தேர்தல்களின் போது புதைகுழியில் புதைக்கப்பட்ட சடலங்களும், மீட்கப்படும் எலும்புக்கூடுகளும், வடக்கு கிழக்கு யுத்தமும், மனித உரிமை மீறல்களும் முக்கியத்துவம் பெறக்கூடும் என்பதையே எம்பிலிப்பிட்டியவில் கடத்தப்பட்டு சூரியகந்த காட்டுப்பகுதியில் புதைகுழியில் மீட்கப்பட்டவர்களின் கதைகள் எடுத்துக் காட்டுகின்றன. இதேவேளை எண்பதுகளின் இறுதிப் பகுதியில் தென்னிலங்கையில் மட்டும் சுமார் 60,000 இற்கும் அதிகமானவர்கள் காணாமல் போயிருப்பதும், இவர்களின் ஆவிகள் கூட இ. தே. கட்சியை அச்சுறுத்தும் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்படத்தக்கதே. ■

ஜனாதிபதி டி. பி. நீராட 'பீதுருதாலகால' நீர்

சிறீலங்கா ஜனாதிபதி டிங்கிரி பண்டா விஜயதுங்க குளிப்பதற்கான நீரை பீதுருதாலகால நீர் வீழ்ச்சிப் பகுதியில் இருந்து பெளசர் மூலம் கொழும்புக்குக் கொண்டு வருவது தொடர்பாக விரிவாக ஆராயப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை காலமும் பியமதலாவ பகுதியில் வரும் நீர்வீழ்ச்சியில் இவர் குளித்து வந்தார் என்றும், சிறீலங்காவின் ஜனாதிபதியாக வந்த பின்னர் கூட அப்பகுதிக்கு சென்று குளித்து வருகின்றார் என்றும் இவர் அங்கு செல்வதற்கு உலங்குவானூர்தி பாவித்து

வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இவர் இங்கு செல்வதற்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யவும் இவரின் பாதுகாப்புக்கு சுமார் 25 இற்கு மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் அனுப்பப்பட்ட வேண்டியிருப்பதால் ஏற்படும் செலவினத்தைவிட பெளசர் மூலம் கொண்டுவரும் செலவினம் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு செலவினத்தை மையமாகக் கொண்டே இந்த நடவடிக்கை தொடர்பாக ஆராயப்படுகின்றதாக மேலும் தெரியவருகின்றது. ■

சிறீலங்கா ஆயுதப்படை

தமிழீழம்

ஜனவரி

01 : 'தமிழோசை' வீடியோப் படம் வெளியீடு.

02 : கிளாலிக் கடற்பரப்பில் பயணிகள் படகுகள் மீது சிறீலங்கா கடற்படையினர் தாக்குதல்; 28க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுட்டும் வெட்டியும் படுகொலை; பலர் காயம்.

03 : தேசியத் தலைவர் பிரபாகரன் 'தமிழோசை' வீடியோப் படக் கலைஞர்களுக்கு பரிசில் வழங்கிக் கௌரவம். வவுனியா நாவற்குளத்தில் படையினர் மீது புலிகள் தாக்குதல்; 2 படையினர் பலி; ஆயுதங்கள் மீட்பு.

04 : கோப்பாயில் சதிநாசகாரர்களால் பஜரோ மீது கைக்குண்டு வீச்சு.

06 : சித்தன்கேணியில் 'சுப்பர் சொனிக்' தாக்குதல்; 10 பொதுமக்கள் பலி; 20 பேர் காயம்.

07 : ஆங்கிலத் திருச்சபை ஆயர் கென்னத் பெர்னாண்டோ யாழ். வருகை.

10 : தேசியத் தலைவர் பிரபாகரனை ஆங்கிலத் திருச்சபை ஆயர் கென்னத் பெர்னாண்டோ, வண. அம்பலவாணர், வண. தோமஸ் சௌந்தரநாயகம் ஆகியோர் சந்தித்துப் பேச்சு. மட்டக்களப்பு மாவட்டம் கொஸ்கலையில் இருந்த சிறீலங்கா இராணுவ முகாம் மீது தாக்குதல்; ஆறு படையினர் பலி; ஆயுதங்கள் மீட்பு; 12 புலிகள் வீரச்சாவு.

11 : யுத்தக் கைதிகளாகப் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சிங்களப் பொலிசார் நல்லெண்ண அடிப்படையில் புலிகளால் விடுவிப்பு. சிறீலங்கா அரசின் பல்வேறு அடக்குமுறைகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் பேரணி.

12 : சிறீலங்கா அரசின் அடக்குமுறைகளைக் கண்டித்து கிளிநொச்சியில் பேரணி. மட்டுவில்லில் சுப்பர் சொனிக் தாக்குதல்; அதிர்ச்சியினால் பெண் மரணம்.

13 : தேசியத் தலைவர் பிரபாகரனால் வீரச்செயல்கள் புரிந்த போராளிகளுக்கு பரிசில்கள் வழங்கிக் கௌரவம்.

தளபதி கேணல் கிட்டு உட்பட 10 போராளிகள் பயணம் செய்த எம்.வி.அகத் எனும் படகு சர்வதேச கடற்பரப்பில் வைத்து இந்தியக் கடற்படையால் கடத்திச் செல்லப்பட்டது. மணலாற்றில் புலிகள் நடத்திய அதிரடியில் நான்கு இராணுவத்தினர் பலி; ஆயுதங்கள் மீட்பு; ஒரு போராளி வீரச்சாவு. வவுனியா ஆசிக்குளத்தில் புலிகளின் தாக்குதலுக்கு ஏழு பொலிசார் பலி; ஆயுதங்கள் மீட்பு.

16 : சமாதானத் திட்டமொன்றுடன் படகிலே தமிழீழம் நோக்கி வந்த தளபதி கேணல் கிட்டு உட்பட 10 போராளிகள் இந்திய

அரசின் நயவஞ்சகச் செயலினால் சென்னைக்கு அருகே தாம் பயணம் செய்த கப்பலைத் தகர்த்து வீரச்சாவு.

17 : தளபதி கேணல் கிட்டு உட்பட 10 போராளிகளினதும் மரணத்துக்கு காரணமாக இருந்த இந்திய அரசைக் கண்டித்து இந்தியப் பிரதமர் நரசிம் மராவ், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் பல கொடும்பாவிகள், இந்திய தேசியக் கொடி என்பன மக்களால் எரிப்பு; மூன்று நாட்கள் துக்க தினம் அனுட்டிப்பு.

18 : புல்மோட்டையில் புலிகள் அதிரடி; அதிகாரிகள் உட்பட 14 படையினர் பலி; ஆயுதங்கள் மீட்பு; 8 போராளிகள் வீரச்சாவு. முல்லைத் தீவில் மூன்று இராணுவக் காவலரண்கள் புலிகளால் தகர்ப்பு; ஐந்து படையினர் பலி; மூவர் காயம்; ஆயுதங்கள் மீட்பு.

20 : தளபதி கேணல் கிட்டு உட்பட 10 போராளிகளின் நடுகல் நாட்டும் நிகழ்வில் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் கலந்து கொண்டு இப்பத்துப் போராளிகளுக்கும் மலர் வளையம் வைத்து அஞ்சலி; இராணுவ அணிவகுப்பு; பேரணி; அஞ்சலிக்கூட்டம். பொலநறுவை மாவட்டம் அலம் வெவ கிராமத்தில் இராணுவக் காவலரண மீது புலிகள் தாக்குதல்; இராணுவப் பொருட்கள் மீட்பு.

24 : திருமலை - மட்டு எல்லையில் புலிகள் தாக்குதல்; 14 இராணுவத்தினர் பலி; ஆயுதங்கள் மீட்பு; 3 போராளிகள் வீரச்சாவு.

25 : செட்டிக்குளத்தில் இராணுவத் தொடர் காவலரண்கள் மீது தாக்குதல்; 4 இராணுவத்தினர் பலி; ஆயுதங்கள் மீட்பு; 4 போராளிகள் வீரச்சாவு. திருமலை - முதுர் படகு 110 பயணிகளுடன் முழுகியது. 7 படையினர் உட்பட 80 பேர் பலி.



26 : பாலமுனையில் புலிகள் தாக்குதல்; எட்டு இராணுவத்தினர் பலி.

27 : கேணல் கிட்டு உட்பட 10 போராளிகளினதும் மரணத்துக்கு காரணமாக இருந்த இந்திய

அரசைக் கண்டித்து கலை, இலக்கிய படைப்பாளர், பத்திரிகையாளர் ஊர்வலம்; அஞ்சலிக்கூட்டம்.

28 : கிளாலிக் கடலில் கெலி தாக்குதல்; ஐந்து பயணிகள் பலி; படகு எரிந்து நாசம்.

31 : திருமலையில் ஊர்காவல் படையினர் மீது புலிகள் தாக்குதல்; இருவர் பலி; ஆயுதங்கள் மீட்பு. வவுனியா மாவட்டத்தில் கறுப்பு நரி -4 இராணுவ நடவடிக்கை ஆரம்பம்.

பெப்ரவரி

02 : மாதகல் கடற்கரை வீதியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீது புலிகள் தாக்குதல்; 10 இராணுவத்தினர் பலி; ஆயுதங்கள் மீட்பு; 6 புலிகள் வீரச்சாவு. ஓமந்தையில் விமானத் தாக்குதல்; மூன்று பொதுமக்கள் பலி; 6 பேர் படுகாயம்.

07 : கிளாலிக் கடற்பரப்பில் படகுகள் மீது தாக்குதல்; இரண்டு படகுகள் எரிந்து நாசம். எட்டுப் பொதுமக்களின் சடலங்கள் பூநகரியில் கரையொதுங்கின.

11 : கிளாலிக் கடற்பரப்பில் புலிகள் -கடற்படையினர் மோதல்; கடற்படைப் படகு எரிந்து.

12 : கிளிநொச்சியில் பாடசாலை மீது சுப்பர் சொனிக் குண்டு வீச்சு; மாணவர் உட்பட 12 பேர் காயம்.

13 : தேசியத் தலைவர் பிரபாகரன், தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவையினரால் முதல் தடவையாக நடாத்தப்பட்ட தமிழீழக் கல்வித் தேர்வில் தேசிய, மாவட்ட, கோட்ட மட்டத்தில் சிறப்புத் தகைமை பெற்றவர்களுக்கு பரிசும், பாராட்டும் ஆசிச் செய்தியும்.

தளபதி கேணல் கிட்டு உட்பட 10 போராளிகள், பயணிகள் பயணம் செய்த கப்பலை சர்வதேச கடற்பரப்பில் வைத்து இந்தியா கடத்திச் சென்றதை விசாரிக்க சர்வதேச விசாரணைக்குழு அமைக்குமாறு புலிகள் ஐ.நா. -

(சம்பவங்கள்

விடம் கோரிக்கை. பூநகரிப் பாதை விவகாரம்; அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தா நிகராலய அதிகாரிகள் -புலிகள் சந்திப்பு.

16 : தளபதி கேணல் கிட்டு விற்கு வீர அஞ்சலி செலுத்தி தலைவர் பிரபாகரன் செய்தி. கிளாலிக் கடலில் உலங்கு வானூர்தித் தாக்குதலுக்கு 6 படகுகள் எரிந்து நாசம். இருவர் பலி.

17 : 'வனசன்' இராணுவ நடவடிக்கை மணலாற்றில் ஆரம்பம்.

22 : பொருளாதாரத் தடையைக் கண்டித்து யாழ் செயலகம் முன் மக்கள் மறியல்; பேரணி; யாழ் குடாநாட்டின் பல பாகங்களிலும் பேரணி.

23 : பொலநறுவை மாவட்டம் மதுறு ஓயாவில் இராணுவ மினிமுகாம் தகர்ப்பு; 9 இராணுவத்தினர் பலி; ஆயுதங்கள் மீட்பு; இரண்டு போராளிகள் வீரச்சாவு. மாதகல் கரையோரம் 'ரணவிம' (யுத்த களம்) இராணுவ நடவடிக்கை; இழப்புக்களுடன் இராணுவம் பின்வாங்கியது; எறிகணை வீச்சுக்கு ஆறு பொதுமக்கள் படுகாயம்.

24 : மன்னார் மாவட்டம் நானாட்டானில் ஏழு இராணுவக் காவலரண்கள் தகர்ப்பு; பல இராணுவத்தினர் பலி; ஆயுதங்கள் மீட்பு; 11 போராளிகள் வீரச்சாவு. கிளாலிக் கடற்பரப்பில் புலிகளின் கண்ணிவெடியில் கடற்படை ரோந்துப் படகு சிதறியது; 4 கடற்படையினர் பலி; மூவர் காயம்.

28 : தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பேட்டி இலண்டன் பி.பி.சி.யில் ஒலிபரப்பு. மட்டக்களப்பு திகிலிவெட்டையில் 6 தமிழர்கள் சுட்டுக் கொலை. மன்னார் கள்ளியடி கிராமம் மீது விமானக்குண்டு வீச்சு; ஐவர் பலி; 10 பேர் காயம்.

மாரச்

03 : கிளாலிக் கடற்பரப்பில் புலிகளின் தாக்குதலுக்கு கடற்படைப் படகு எரிந்து; ஓர் உயர் அதிகாரி பலி. காக்கைத் தீவு கரையோரப் பகுதியில் விமானக் குண்டு வீச்சு; இளம் பெண் பலி; மற்றொருவர் காயம்.

05 : தேசியத் தலைவர் பிரபாகரன், மன்னார் மாவட்டத்தில் தமிழீழக் கல்விப் பொதுத் தேர்வில் சிறப்புச் சித்தி பெற்ற மாணவருக்கு பரிசும் பாராட்டும்.

07 : தேசியத் தலைவர் பிரபாகரன், போர் நடவடிக்கையில் தீரச் செயல் புரிந்த போராளிகளுக்கு பரிசும் கௌரவிப்பும்.

பூநகரிப் பாதை விவகாரம்; புலிகள் -ஐ.நா. அதிகாரிகள் பேச்சு.

வவுனியா தென் மேற்கில் 'சத்த பகர்' இராணுவ நடவடிக்கை; வவுனியா வட கிழக்குத் திசையில் 'புல்முன்' இராணுவ நடவடிக்கை.

08 : அனைத்துலக மகளிர் தினம்; தலைவர் பிரபாகரன் செய்தி; எழுச்சி ஊர்வலம்.

11 : மட்டக்களப்பு காடுகளில் பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம்.

15 : மன்னார் தீவில் அதிரடி; 3 பொலிசார் பலி.

20 : கற்பூரப் பொதிக்குள் சக்தி வாய்ந்த வெடிமருந்து; புலனாய்வுத் துறையினரால் கண்டுபிடிப்பு.

24 : கிளாலிக் கரையோரம் நோக்கி கடற்படைப் படகுகள் பீரங்கித் தாக்குதல்; யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீட மாணவன் பலி; கலைப்பீட மாணவர் இருவர் படுகாயம்.

26 : முல்லைத்தீவில் விமானத் தாக்குதல்; 13 பொதுமக்கள் காயம். திருமலையில் ரோந்து சென்ற படையினர் மீது தாக்குதல்; இரண்டு சிப்பாய்கள் பலி; வடக்கில் படை அதிகாரியும், சிப்பாயும் கண்ணிவெடியில் சிக்கி பலி.

27 : மணலாற்றில் இராணுவக் காவலரண மீது தாக்குதல்; 5 இராணுவத்தினர் பலி; ஆயுதங்கள் மீட்பு; ஒரு போராளி வீரச்சாவு. மன்னார் மருத மடுவில் 'செல்' 'லுடன் விளையாடிய 4 மாணவர் பலி; 11 பேர் காயம்.

30 : செட்டிக்குளம் காவலரண்கள் தகர்ப்பு; 3 இராணுவத்தினர் பலி; 5 பேர் காயம்; ஆயுதங்கள் மீட்பு; ஒரு போராளி வீரச்சாவு. மன்னாரில் 'கிறாப்போ' இராணுவ நடவடிக்கை ஆரம்பம்.

31 : கிளாலிக் படுகொலைகளைக் கண்டித்து பல்கலைக்கழக மாணவர் ஆர்ப்பாட்டப் பேரணி.

ஏப்பிரல்

01 : நொச்சிமோட்டையில் 'புளொட்' குழுவினர் மீது தாக்குதல்; 6 பேர் பலி; ஆயுதங்கள் மீட்பு.

03 : 'செல்'லைப் பரிசோதித்தவர் பலி; பாலமோட்டையில் சம்பவம்.

04 : கட்டுவன் பகுதியில் 'சத்பல' இராணுவ நடவடிக்கை. தாண்டான்மலையில் புலிகள் தாக்குதல்; 2 படையினர் பலி.

05 : மூன்று இராணுவ வலயங்களாக கிழக்கு மாகாணம் பிரிப்பு. மன்னார் பாலத்தில் வைத்துப் படையினர் மீது தாக்குதல்; 3 படையினர் பலி; ஜீப் கடலில் பாய்ந்தது.



"We launched our struggle for self determination and political independence because of the systematic oppression of our people by the Sri Lankan state..."

- Velupillai Pirabakaran,
Leader of the Liberation Tigers
of Tamil Eelam

Sri Lankan supersonic jets bomb temples, hospitals, homes and offices in Tamil homeland -

If this is not State terrorism what is?

The military complex built by the Sri Lanka government at Pooneryn and Nagathevanthurai to economically strangle the Jaffna Peninsula by blocking all communications between the peninsula and the mainland was over run by the LTTE in the early hours of the morning of 11 November.

In retaliation, the Sri Lanka airforce bombed purely civilian targets miles away from the scene of battle. Supersonic jets and other bomber planes attacked the Jaffna Secretariat buildings which house the Kacheri and other offices. Churches, temples and hospitals were also targeted.

Hot Spring, the Weekly published in Jaffna commented on 21 November: "The continued attacks on selected targets where civilians converge evidence the intent of the government to let loose a reign of terror in violation

of all norms of the laws of armed conflict."

Secretariat bombed on 12 November

On the morning of 12 November at about 8.30 a.m. Sri Lanka supersonic planes bombed the Jaffna Secretariat premises. The first bomb hit the Kacheri and splinters caused injury to Mr.K.Manickavasagar, the Government Agent who was at his desk attending to his duties. As the shrapnel hit Mr.Manickavasagar he ran out of his room and down the stairs to reach the lower floor. While he was still on the stairs, a second bomb hit his office and it came tumbling down. Mr.Manickavasagar told pressmen that it was fortunate that he ran out of his office because had he delayed, he would have been killed by the second bomb which brought his office down. Mr.Manickavasagar was admitted to hospital for treatment. One person was killed and over 25 injured in the attack on the Secretariat. Some of the injured were

staff attached to the Jaffna Hospital whilst the others were members of the public who had gone to the Kacheri.

Catholic Church bombed on 13 November

On the following day, 13 November, Sri Lankan supersonic bombers attacked St.James Church at Gurunagar at about 7.30 a.m. St.James is one of the largest and oldest Roman Catholic churches in Jaffna. The church was completely destroyed. A nursery school nearby, two shops and ten houses in the neighbourhood were also destroyed. Ten persons were killed and over 30 injured. Of the dead three belonged to the same family. The bodies of the dead were torn and charred. The blown up parts of all the bodies were collected and buried together.

Jaffna Hospital attacked

On the same day at about 2.30 p.m. Sri Lankan supersonic jets bombed the safety zone around the Jaffna Hospital. The bombs were dropped within 50 yards of the main entrance to the Hospital. This area is under ICRC control. Doors, windows and tiles of the Hospital were broken and fell in pieces. The outer wall of the OPD came tumbling down. Glass shutters of some vehicles within the hospital were shattered. Two security guards of the hospital, a Red Cross volunteer worker, and an infant in the hands of a woman who rushed into the hospital for safety were injured.

Nanthavil Amman Temple attacked on 13 November

On the evening of the same day, the Sri Lankan supersonic bombers targeted the Nanthavil Amman Temple at Kokuvil but the bombs fell on a land on the rear side of the temple. Damage to the temple was averted but six houses in the neigh-

Bishop D.J.Ambalavanar, Bishop Thomas Saundranayagam and Nallai Thiru Sampandar Atheenam protest :

"A close statistical study of the air raids carried out by the Sri Lankan airforce in the North will show that the victims of the raids have almost always been innocent helpless civilians... When this is the case how could any one avoid concluding that this is organised State terrorism.?"

In a joint statement made on 17 November 1993, Bishop D.J.Ambalavanar, Bishop Thomas Saundranayagam and Nallai Thiru Sampandar Atheenam declared: "We religious leaders from the North, belonging to the Hindu, Christian and Catholic religions... strongly protest against the actions of the Sri Lankan Air Force which seems guided by the sole motive of revenge and striking terror among the Tamil people."

The statement added: "Following on the recent Pooneryn operations, the Air Force has used its supersonic bombers to bomb the Jaffna Secretariat killing and injuring several. The Government Agent of Jaffna, Mr.K.Manickavasagar being one of those injured. It has bombed a place of worship, the St.James Catholic Church in Main Street, Jaffna destroying that large and venerated house of God and killing and injuring several innocent citizens. It has dropped its bombs within the protected zone around the Jaffna General Hospital damaging the hospital and striking panic among the patients and the public. We have reports that the hospitals in Killinochchi and Mulaitivu have also been bombed. The market block in Chavakachcheri has also been bombed and destroyed.

All these buildings used exclusively for sacred worship and public services are such large and prominent structures that no Air Force can pretend innocence about the targets being struck....

These events are not just sporadic occurrences but have been repeated so often in the past that we cannot but conclude it is part of state policy against the Tamils. A close statistical study of the air raids carried out by the Sri Lankan airforce in the North will show that the victims of the raids have almost always been innocent helpless civilians... When this is the case how could any one avoid concluding that this is organised State terrorism.?"

We wonder whether massacring innocent civilians can bring any honour or credit to an Air Force. We would therefore appeal to the Government to control its Air Force and not permit it to be an instrument of State Terrorism

Our desire is for Peace and a Just Peace."

bourhood were damaged - one of which was completely destroyed. 8 persons were injured.

Vairavar Temple bombed on 14 November

On the evening of 14 November, the Sri Lanka airforce attacked the Vairavar Temple at Varany. The temple was completely destroyed. Seven persons were injured. A number of houses were also damaged.

Killinochchi Hospital targeted on 15 November

Sri Lankan bombers targeted the Killinochchi Hospital on November 15 at about 11.15 a.m. The hospital came in for a direct hit. The Colombo based Virakesari reported on 21 November:

"As a supersonic bomber flew over our hospital, those inside fearing that bombs may fall be-

continued on page 3

"Daily life in Jaffna is conditioned by the distant drone of aircraft engines and the run to the bunkers behind almost every house. ...Over 1,000 civilians have been killed in the three years bombing of Jaffna..Another 1,000 children died needlessly in 1992 because Jaffna hospitals lack basic drugs and medical equipment to save them... The Sri Lankan airforce lack the technology and advanced intelligence to pinpoint legitimate targets..There were no warnings, no air-dropped leaflets announcing operations. Why should there be? After all, no one is watching. There will be no international protest or outcry. " says British Refugee Council publication, Sri Lanka Monitor, July 1993

Candidly Speaking

Nadesan Satyendra

It appears that the Sri Lanka government has embraced the tactics of Jeff and Mutt in its continuing efforts to avoid direct talks with the Liberation Tigers.

Prime Minister Ranil Wickremasinghe plays the soft spoken reasoning Jeff role.

The state controlled Sri Lanka Sunday Observer reported on January 16 in its front page, that Prime Minister Ranil Wickremasinghe had extended an open invitation to the LTTE and its leader, Velupillai Pirabakaran to make representa-

tions to the Select Committee on Constitutional Reforms.

"The Select Committee will obtain public representation at the widest possible level and the LTTE can make their own representations to it" he said.

At the same time, Sri Lanka President D.B.Wijetunga cast in the role of the tough talking Mutt continued to reiterate that there is no ethnic problem but only a 'terrorist' problem.

Reinforcing the tough Mutt approach, the Sri Lankan airforce systematically bombed hospitals, churches, temples and other civilian targets in the Tamil homeland.

Three religious leaders in the North, Bishop D.J.Ambalavanar, Bishop Thomas Saundranayagam and Nallai Thiru Sampandar Atheenam protested on 17 November 1993:

Government is not intransigent. The pressing bottom line is that the Sri Lanka Government needs to replenish the Rs. 750 million losses incurred in the recent Janakapura, Killali, Devro and Pooneryn debacles. But some Western Aid Donors may have begun to question the wisdom of pumping in more arms to secure stability in the island. Again, the Sri Lanka Army's recent track record may not have engendered much confidence in its ability to secure the so called 'military solution'.

At the same time, it appears that President D.B.Wijetunga's tough Mutt act, is intended to secure victory for the UNP at the forthcoming polls by out doing the other Sinhala political parties in the Sinhala Buddhist chauvinism stakes.

The point made by the late Sathasivam Krishnakumar, the charismatic head of the Inter-

eral opportunities were given for the LTTE to come for discussions with the Government. But the LTTE has failed to come forward." The Sri Lanka Sunday Observer went one better and headlined the news story: "Ranil invites Prabha for talks"!

Though the political compulsions which led the Sri Lanka Sunday Observer to mislead its readers may not be without significance the fact remains that Prime Minister Wickremasinghe was being economical with truth when he declared that 'several opportunities were given for the LTTE to come for discussions with the Government.'

The truth is that the Sri Lanka government has, at every turn, refused to sit and talk with the LTTE on equal terms. The truth is that the Sri Lanka government has used and continues to use the Parliamentary Select Committee

Sri Lanka's Killing Fields Exposed

Whilst the Sri Lankan airforce continues its terrorist attacks on civilian population centres in the Tamil homeland, Sri Lanka's killing fields in the South were exposed to world attention in early January 1994. Molly Moore and John Ward Anderson reported in the Washington Post on 11 January 1994: "The discovery of the mass grave site (in Suriyakanda) came as human rights groups and international organisations have voiced concerns about new crackdowns on minority ethnic groups (Tamils).. renewing old fears of widespread human rights abuses..."

The news report added: "High on a cloud shrouded mountain top in southern Sri Lanka, authorities last week discovered two mass graves filled with skulls and bones of dozens of broken bodies that many local residents believe may be evidence of one of the most brutal government crackdowns in the island's history... The grave was uncovered after a tip from an unidentified informant who said as many as 300 bodies are buried along the mountain summit just yards from two heavily guarded state owned communications and television towers (in Suriyakanda)... Mothers, fathers and siblings sobbed and wailed as the grave diggers lifted skulls with dirty rags still tied across mouths and eye sockets, the blue shorts of a school boy according to witnesses who helped recover the first bones found on 3 January... Tens of thousands of young men were abducted and presumably killed between 1987 and 1990 including the 48 young men from the nearby town of Embilipitiya..."

"In the past few weeks, human rights organisations have criticized the government for indiscriminate detention of members of the Tamil ethnic group living in the capital, Colombo; for imposing emergency laws on the news media that ban publication or broadcast of anything critical of the President; and for taking a new hard line stance against separatist guerrillas engaged in civil war in the northern and eastern sections of the country where the militant Liberation Tigers of Tamil Eelam want to establish a homeland."

"It has been the accepted wisdom for over a year that the human rights situation in Sri Lanka has been on the mend. But recent developments bring out the deceptive nature of this position" a Sri Lankan Human Rights Group reported recently."

Network

The demand for Tamil Eelam is a national question. It is, accordingly, an international question as well.

On the one hand, Sinhala chauvinism cannot succeed in its attempt to subjugate the people of Tamil Eelam without aid and support from influential sections of the international community, both in the Indian region and outside. On the other hand, in the end, Tamil Eelam itself will need to secure broad based international recognition.

To address the international frame within which the Tamil national struggle must perforce take shape, is therefore, not a matter of self indulgent luxury but a matter of immediate, direct and practical significance.

The new balances that are being struck in the emerging multi-polar world are not without relevance to the struggle of the people of Tamil Eelam. It is said states have permanent interests but do not have permanent friends. This may be more so in the case of nations struggling to become states.

If the 1950s and the 1960s were the decades of the anti colonial liberation movements, the 1990s is proving to be the decade of the post colonial national liberation movements. Self-determination is not a dirty word. The political force that it generates will, in the end, prevail over the power exerted by many existing state structures.

Network exists to help, support and network the world wide efforts being made to secure international recognition of the Tamil right to self determination.

Correspondence Address:
The International Federation of Tamils, 17, Birchview Close, Yateley, Camberley, Surrey GU17 7DL

Sri Lanka's Jeff and Mutt Act

"A close statistical study of the air raids carried out by the Sri Lankan airforce in the North will show that the victims of the raids have almost always been innocent helpless civilians. When this is the case how could any one avoid concluding that this is organised State terrorism?"

Roman Catholic Bishop Thomas Saundranayagam told Sri Lanka President Wijetunga:

"Please instruct your forces to abide by international law and respect civilian population centres and sacred places of worship."

Sri Lanka's new Army Commander, Lt. General Gerry de Silva weighed in with his own aggressive contribution. He declared in the Sinhala owned Sri Lanka Sunday Times on 16 January: "We have made our plans and discussed them with the Ministry of Defence... The thrust of our approach, I can say, is two fold. The short term strategy is immediate offensive action... Certain (long term) strategies are (also) being worked out. Ofcourse this needs a lot of material, arms, ammunition, vehicles."

It will not be surprising therefore if Prime Minister Wickremasinghe's 'invitation' to the LTTE to join the general public in making representations to the Parliamentary Select Committee for Constitutional Reform will be seen by many as a disingenuous propaganda ploy.

It appears that whilst the Sri Lanka government prepares for a military onslaught on Tamil Eelam, it is also anxious to show the international community on which it is dependent for 'materials, arms, ammunition and vehicles', that the

national Secretariat of the LTTE in July 1991 bears repetition yet again:

"Whilst Sri Lanka talks peace it continues with its military efforts. If we look at the past we can see why. Sinhala Buddhist chauvinism has been institutionalised in Sri Lanka and today it has become more powerful than the politicians themselves. Indeed even if some Sinhala politicians seek to settle the conflict, Sinhala Buddhist chauvinism will seek to prevent such a settlement... This Sinhala chauvinism which was nurtured by Sinhala politicians for their electoral advantage, has grown into a Frankenstein monster which now has the power to destroy and make Sinhala politicians. This we understand very well."

For three long years, the Sri Lanka government put forward the Parliamentary Select Committee on Ethnic Affairs as the forum for the resolution of the conflict. Before that it was the All Party Conference. Now it is the Parliamentary Select Committee on Constitutional Reforms.

The true intent of Prime Minister Wickremasinghe's 'invitation' was revealed by the place where he made it - to a Sinhala audience at a public meeting in Marambe, Akuressa in the deep Sinhala South! And presumably Prime Minister Wickremasinghe wanted to be taken seriously.

He said it was a canard spread by the LTTE that the "government is not interested in a political solution after Mr.D.B.Wijetunga took over as President." Prime Minister Wickremasinghe even tried to pass off the 'invitation' to the LTTE to join the general public to make representation to the Select Committee as 'discussions' with the Government. He said: "Sev-

mechanism as a way of avoiding direct talks with the LTTE.

The trouble, however, with the tactics of Jeff and Mutt is that, though directed to serve the same end, they are mutually contradictory.

If there is no ethnic problem, what is the so called Select Committee on Constitutional Reforms about and why invite the LTTE to make representations to it? On the other hand, if the Government cannot or will not enter into direct talks with the LTTE because it categorises the lawful armed resistance of the Tamil people led by the LTTE as 'terrorism', why does it invites the very same LTTE to make representations to the Select Committee? Is it that, that which is so called 'terrorism' to Sri Lanka's President, is not 'terrorism' to Sri Lanka's Prime Minister?

The Sri Lanka government is naive if it believes that the 'tactics' of Jeff and Mutt will not be seen for what they are: tactics meant to avoid direct talks with the LTTE and at the same time, further Sri Lanka's continuing genocidal onslaught on the Tamil people.

The words of Velupillai Pirabakaran on Maha Veerar Thinam on 27 November 1993 will focus Tamil minds and hearts on the task ahead: "I do not believe that there will be a radical change in the hardened attitude of Sinhala chauvinism. Without such a radical change there is no hope for a peaceful resolution of the problem. Because of the rigid and hardline attitude of Sinhala chauvinism, the creation of an independent state is the only path open to the Tamil people. We have no alternative other than to proceed along that path."

If this is not State terrorism what is?

continued from front page

came very agitated. There was pandemonium. Many of the patients lay down under their beds in fear. Some went outside and laid themselves face downwards on the verandah and on the ground. I remained inside my office in the ward. Everywhere large swirls of dust and debris were deposited. I felt as if my uniform and belt was being ripped out by somebody in a twinkling of an eye. After that I did not know what happened."

"This is how Acting Matron Sinnathangam Mahendrarajah, who was injured in the aerial bombardment of Killinochchi Hospital on (15 November) Monday morning at about 10.30 am. described the incident. Sinnathangam Mahendrarajah made the statement from Vavuniya Hospital where she had been taken for treatment."

"In this bombardment, the maternity ward and the out patients department of the Killinochchi Hospital were badly damaged. As a result a mother and child who were in the ward died. Many others were injured. At the time of the bombardment the maternity ward had 14 mothers and seven babies. They escaped with minor injuries."

"The Acting Matron describing her shock at what had happened went on: "Aerial bombardments have occurred several times in the Killinochchi District. But the Hospital had not been attacked before this. That is why I had not taken any special precaution."

Mullaitivu Hospital

On the same day, about 2.30 p.m. Sri Lankan supersonic aircraft attacked the Mulliyawallai Hospital in the Mullaitivu District in the Tamil Homeland. The hospital was deserted as the staff and patients took to their heels in panic.

School bombed on 26 November

On Friday, 26 November Sri Lanka Airforce jet dropped two bombs at Kalasalai Road in Thirunelveli. The houses of Sivapatham and Vijayaratham were badly damaged.

Immediately after this attack the supersonic jet targeted the Sri Ramakrishna Saratha Ladies College in Kokuvil. The Vice Principal of the school, Mrs. T.Sri Pathmanathan, a teacher and some students, six in all, were injured. The Science laboratory was damaged.

The Principal of the college told reporters that when the sound of the plane was heard, the teachers and children rushed out of the school building to take shelter underneath nearby trees. The teachers and students who were the last to rush out were injured.

Jaffna Town bombed again on 5 December - 26 civilians die

Jaffna Town was bombed again on 5 December. The Colombo based Virakesari reported on 12 December:

"Reliable sources in Jaffna say that on Sunday 5 December 1993, Sri Lanka airforce carried out heavy bombing of Jaffna town. The bombardment which was directed to several parts of the town resulted in the deaths of 26 civilians. 71 others were injured. It is learnt that the air raid was carried out between 8.30 and 9.00 by the Sri Lankan airforce Puccara planes. Gurunagar, Pasayur and Chinnakaddai were amongst the areas that were attacked. The vicinity of the St. James Refugee Camp where persons had sought refuge from earlier bombardments was also attacked during the Sunday raid."

"The details of the persons killed by aerial bombing on 5 December in Jaffna, Gurunagar, and Pasayur are as follows:

S.Priyan Mary Pauline (age 26), S.P. Riyan Nadarajah (age 5), Cyril Rane (age 52), Patrick Anthony Pillai (age 42), Suwikin Thomas (age 60), V.Nagarasa (age 50), Yogarajah Rosamalar (age 48), A.Charles (age 35), Patrick Selvaranee (age 40), Visvarayar Rane (age 35), Anton Rane (age 35), Chilomen Rosari (age 40), Maan (age 70), M.Mayuran (age 18), Selvaraja Rajansi (age 4), Kandiah Vigneswaran (age 46), Stansilaus Prakasiamma (age 51), P.Kirupairatnam (age 65), William Jeyarasingham (age 66), Cyril Augustine Santhan (age 11), Christopher Suwakin (age 67), Raviriyansi (age 3), Maruthappa Balasingham (age 68) and M. Sithathurai (age 45)."

"Over one thousand civilians killed in air raids in last 3 years"

The recent bombings serve to underline the comments made by the British Refugee Council publication, Sri Lanka Monitor in July 1993:

"At 8 am on 26 July, out of the blinding blue of Jaffna's skies, two Sri Lankan air craft dropped four bombs behind Thirunelveli Dairy Farm killing Shanmugam, trader, and his four grandchildren. His house was completely destroyed and four others badly damaged. At midday on a second bombing run at Kopay six civilians including three schoolboys died and eight were injured close to the Irupalai Aluminium factory building. A Hindu temple and a young girl sheltering there were smashed to pieces.

There were no warnings, no air-dropped leaflets announcing operations. Why should there be?

After all, no one is watching. There will be no international protest or outcry. Daily life in Jaffna is conditioned by the distant drone of aircraft engines and the run to the bunkers behind almost every house. ...Over 1,000 civilians have been killed in the three years bombing of Jaffna and almost 1,500 have died from gruesome injuries. Another 1,000 children died needlessly in 1992 because Jaffna hospitals lack basic drugs and medical equipment to save them.

...The Sri Lankan airforce lack the technology and advanced intelligence to pinpoint legitimate targets. The LTTE for all their ingenuity lack anti-aircraft defences. When defence sources say two LTTE arms factories were destroyed in another air raid on 30 July in Vaddukkottai, it means Jaffna student Thayaparan Muthunthan, 20, was blown apart and ten others including two-year old Suntharam badly injured."

Killali Killing Zone

The actions of the Sri Lanka Armed forces constitute a clear violation of the humanitarian laws of armed conflict and are genocidal in intent.

In September 1993, the British Refugee Council Publication, Sri Lanka Monitor pointed out: "... Sri Lankan military authorities say the (Killali ferry) crossing is illegal and travellers will be shot on sight. Over 200 have been killed in air and navy attacks this year. In one attack in January which killed 50, a man feigned death while sailors boarded boats mutilating dead bodies to steal jewellery. Another 17 people drowned in August when their boat capsized during shelling. Defence sources in Colombo usually describe the attacks as clashes with the LTTE."

Sri Lankan Presidential Adviser Bradman Weerakoon in Geneva recently for an International Conference on the Protection of War Victims eloquently insisted that governments must take responsibility for the actions of their agents and deny them immunity. He said nothing however about Killali."

Sri Lanka Army Vacates Camps in Mannar

The Sri Lankan Army vacated two of its camps from the mainland of the Mannar District on Friday 26 November at around 4 p.m. The camps had been sited at Chilvathurai and Kondachi. Earlier the Sri Lankan Army had closed down its camps at Nanattan and Adampan areas after the fall of the Sri Lankan Camp at Mankindimalai.

Roman Catholic Bishop tells Sri Lanka President: "all of us are convinced beyond doubt that the attack (by the Sri Lanka Airforce) .. was a direct and clear hit at the Church and all that was around it Please instruct your forces to abide by international law and respect civilian population centres and sacred places of worship."

Rt.Rev.Dr.Thomas Savundranayagam in a separate letter to Sri Lanka President Wijetunga about the attack on St.James Church said: "We have already informed you through the ICRC on Saturday 13 November about the death and destruction caused by the aerial bomb attack on St.James Church, Gurunagar, Jaffna Town on the that morning at 7.20 a.m".

"Of the two supersonic jets flying over the Town, one dived suddenly above the church and released two heavy bombs which directly hit the main body of this big Church. Poor and helpless people filled with fear of aerial and shell attacks usually take refuge in the Church trusting that the Forces will respect the sacred places of worship. The massive explosion of two heavy bombs at its centre was too much and in a split second this big and ancient church, not smaller than any Catholic Church that you see in Colombo or Negombo, was a heap of rubble burying underneath several mutilated bodies and injuring seriously several who were inside the Church and in the adjoining house of the Priest.

It was not only this big Church but also the big Mission House, the Parish Hall and the Nursery which were completely damaged. Limbs of the dead were strewn all over the area. ... In pouring rain and without proper utensils or machines, people

"The Church stood so majestically with three huge domes, that any pilot with normal sight would have easily seen this sacred place from miles away"

struggled hard to dig the heaps in search of the dead bodies... Ten are already confirmed as dead. Among the 30 seriously injured are elderly women, girls and children.. The Church stood so majestically with three huge domes, that any pilot with normal sight would have easily seen this sacred place from miles away. Besides there were neither Tiger camps nor any suspicious activity anywhere near this Church. Hence all of us are convinced beyond doubt that the attack .. was a direct and clear hit at the Church and all that was around it. We can only conclude that it was probably a retaliation for what had happened 25 miles away at Pooneryn.

Your Defence Secretary Mr.Hamilton Wanasinghe has tried to explain it away as an unfortunate miss of target. But it is unacceptable to any sane citizen of Jaffna who knows how it happened and where it happened. It is our sincere and humble opinion that the Government should accept responsibility for this dastardly act of the Air Force ..

All those dead and wounded are very poor people who had not even the means to bury their dead. We vouch that these victims are innocent and very poor civilians. We request that the families of the victims be given reasonable compensation to survive in their handicapped situation. The damage to the 132 year old Church comparable to any of the biggest churches in Colombo is irreparable. A church of that beauty and size cannot be built for even Rs.50 million today. But for the thousands of believers around this destroyed Church, we need to put up a fairly large hall of prayer, a shed for a school etc. Nothing, not even a window was spared in this destruction. Hence we need at least Rs.10 million as compensation.

As I write this letter I get the sad news that another Catholic Church, St.Theresa's at Killinochchi has been heavily damaged by aerial bombing.

Hence our appeal to you to stop these aerial bombings which have gone on in spite of our protests. Please instruct your forces to abide by international law and respect civilian population centres and sacred places of worship."

More than 12,000 Army deserters says Sri Lanka Army Commander

The Defence Correspondent of the Sinhala owned Sri Lanka Sunday Times reported on 16 January 1994:

"There are more than 12,000 Army deserters, a sizeable number of them having abandoned their posts in the past one year. The staggering figure surfaced following a question asked by the Maha Nayake of the Asgiriya Chapter, Ven. Palipana Sri Chan-dananda Maha Nayaka Thera from Lt. General Gerry de Silva (the newly appointed Sri Lanka Army Commander) when he

paid a call on him after assuming office..."

The Report continued: "Already the Military Police are busy trying to track down deserters. The police who are assisting them in this exercise have passed down to police stations countrywide the identities of the deserters and the addresses in the Police areas where they lived. More than 20 of them had been arrested in recent weeks a Military Police official said. Besides problems for the Army, the deserters have posed a serious threat to Police. They have found that small groups of them have got themselves involved in crime including

robberies and hold up... Lt. General Gerry de Silva is examining the possibility of offering an amnesty to deserters... He told the Sunday Times, "We can show the deserters some form of leniency... Certain penal action has to be taken. That includes pay deductions for the period of absence... But when it comes to punishment, we will have to think of it."

Informed sources point out that the Sri Lankan Army's recent attempts to recruit have not met with success so much so that the Army had been compelled to reduce the minimum age to 17 and the height requirements to 5 ft.

Democracy continues in Sri Lankan Style Sham Elections in the East

The attempt of the Sri Lanka Government to hold local government elections in certain districts in the East of the island has put the quisling Tamil groups in a quandary.

Quisling TELO and Quisling PLOTE who have been working as paid mercenaries for the Sri Lankan armed forces in the Vavuniya District have decided to rely on the gun and contest elections in that District. Since they are also contesting each other there is a growing fear of violence in the Vavuniya District. On the other hand, the quisling EPRLF together with the other

ernment will try to use the forthcoming election in its lobbying efforts at the UN Commission on Human Rights sessions scheduled for February to show that the claim of the LTTE that the Tamil homeland spans the North and the East should not be supported.

At last year's sessions of the AUN Commission on Human Rights, much to the annoyance of the Sri Lanka Representative at Geneva, 15 non governmental organisations in a joint statement declared:

"... despite the sustained attacks of Sinhala dominated governments over a period of several decades, the territorial integrity of the Tamil

to sign nomination papers (for the Batticaloa District local government elections). He said that they had reluctantly signed fearing for their lives.

"Similar incidents took place at the same camp when five other members of the public were forced to sign a document purported to be nomination papers" he said... "If this is the method adopted by government personnel to bolster their own party, one can imagine as to what dirty tricks will be adopted by the security forces upto the date of polling." he said. "The simple truth is that the government is trying to hold the election against the wishes of the

"Sri Lanka army secures nominations at gun point"

near defunct Tamil groupings such as the TULF and the Tamil Congress have boycotted the polls fixed for March 1 in the Amparai, Batticaloa, Trincomalee and Vavuniya Districts saying that conditions did not permit a free poll. According to them despite the claims of the government that the East had been 'cleared', the LTTE is dominant in the rural parts throughout the day and in suburban and urban areas after nightfall. Therefore by going for polls in these areas, they contend, the government is putting the cart before the horse. For what the government should do is to resolve the conflict politically and then go for polls. To make matters worse, in a naked appeal to Sinhala Buddhist chauvinism, the ruling UNP has nominated two Buddhist priests to contest seats in the Trincomalee District.

Informed sources in Geneva said that it appeared that the Sri Lanka Government was determined to show that it has control of the East and gain some political mileage in the Sinhala South in an election year. They point out that the gov-

ernment in the North and East of the island has remained... we request that the delegates to the 49th Session of the Commission on Human Rights... accord open recognition to the existence of the Tamil homeland in the North and East of the Island."

However, informed sources say that it has become increasingly clear that the elections scheduled for 1 March are a sham and will fool nobody. They point out to reports in the Colombo Sinhala owned Press about nominations (which closed on 12 January) being made at gun point. For instance, the Sinhala owned Sri Lanka Sunday Island reported on 16 January 1994:

"Referring to certain incidents which had taken place in the Batticaloa District recently, EPRLF Secretary General Mr. Suresh Premachandran said twelve persons, believed to be LTTE sympathisers, who had earlier surrendered to the security forces and who were directed to regularly report to the Batticaloa prison camp after their release, had been forced

people" he alleged. "If members of the public are forced to sign nomination papers in this manner, then what is the guarantee that the voters will not be forced to cast their votes for a particular party on the polling date" he queried."

Meanwhile, the Sinhala owned Sri Lanka Sunday Times reported on January 16 under the headline 'Nominations at Gun Point - MP': "Batticaloa Parliamentarian P. Joseph said he had received complaints from responsible constituents in his electorate about them being forcibly taken in state vehicles and produced before law enforcement officers in charge of the elections in the East and asked to sign nomination papers against their wish as UNP candidates. He says the act by the law enforcing officers to canvass candidates for the ruling party not only violates the individual's freedom but also makes democracy a mockery."

Democracy, it seems, continues in Sri Lankan style!

Pooneryn Report exposes rifts within Sri Lanka Army

The Report of the Court of Inquiry into the Pooneryn debacle has served to expose the rifts within the hierarchy of the Sri Lankan Armed forces as well as its low morale and lack of training.

The Court of Inquiry was appointed by the previous Commander of the Army, General Cecil Waidyaratne whose command ended on 31 December 1993. The Inquiry Report which was made on January 5 was not handed over to the new Commander Lt. General Gerry de Silva but to General Waidyaratne who had retired by that time. What is more, the contents of the Report were leaked to the Press even before the new Commander had accepted the findings in the Report.

The Sinhala owned Sri Lanka Sunday Times commented on 16 January: "Reportedly Lt. Gen. Gerry de Silva kept his cool in spite of the inexplicable conduct of the Court of Inquiry, all members of which are serving officers of the Army. Not only was the new Army Commander unaware about this episode but the Ministry of Defence was also equally in the dark until both establishments read the Sunday Times of January 9 which exclusively reported the matter... Reports that some officers were responsible for the Pooneryn disaster... caused other repercussions. One of the wives of an officer (referred to in the Report) was abused and threatened with bodily harm by the families and kith and kin of soldiers who had lost their lives at Pooneryn."

In Pooneryn, in the dark, Sri Lanka troops did not know who was friend or foe

The Report named the following officers as responsible for the defeat at Pooneryn: Maj Gen Rohan Daluwatte, Brig Jaliya Mamuni, Brig L.P. Balagule, Brig G.P. Kulatunga, Col. T.T.R. de Silva, Brig. Shantha Kottegoda, Lt. Col. S.W.L. Daulagala. The Sinhala owned Sri Lanka Sunday Island reported on 16 January 1994: "The report states that the (Pooneryn) attack had begun at 1.30 a.m. on the 11th of November and within around 15 minutes the whole command structure had broken down and there were no platoons, companies or battalions. There were only men and officers running around in confusion. The troops did not know who was friend or foe. There was no way of identifying anyone in the dark as no pass word system had been put in place. The LTTE had used white arm bands to identify themselves and they also used green torchlights and yellow flags during daytime. By 6 a.m. on the 11th, the forward defence lines had fallen..."

Sri Lanka troops fought only for their survival - and in fear

"The Court was of the view that around 400 LTTE infiltrators would have entered the camp through undefended lines before the attack. The report notes that Tamil villagers who were living as refugees within the defence lines also had provided a base for infiltrators... the T55 battle tanks were the first to fall into the hands of the enemy.. The tanks had been abandoned without offering any resistance. The tank troops had lost even their personal weapons in the melee with a tank troop leader losing even his radio set. The Court of Inquiry found that with the first assault, the troops had dispersed in confusion, small informal groups were formed. These broke up into even smaller groups as the attack continued and ultimately it had been every man for himself. The troops had fought only for survival and a distinct lack of motivation... and a fear of the enemy was detected. According to the Court of Inquiry, troops which had got detached from command.. had been firing into the night more out of fear than at any target. Thereby ammunition had been exhausted... The day immediately after the attack the LTTE went about the defences of Pooneryn camp attending to their casualties.... In his statement to the Court of Inquiry, Maj. General Daluwatte had charged that fire battalion had been withdrawn from Pooneryn and sent to the East to boost the Eastern Commander. According to sources this decision was made by the Secretary, Defence in the preparation made for holding elections in the East... Radio contact broke down during the attack due to lack of serviceable batteries."

பரழிவைச் சந்தித்த 1993

பின் தொகுப்பு)

07 : தமிழீழக் காவல்துறையின் 3வது அணி பயிற்சியை முடித்தது.

08 : கிளாலிக் கடற்பரப்பில் கடற்படைத் தாக்குதல்; 2 பொதுமக்கள் பலி; 6 பேர் காயம்.

09 : மணலாற்றுப் பகுதியில் மினிமுகாம் தகர்ப்பு; 20 படையினர் பலி; பலர் காயம்; ஆயுதங்கள் மீட்பு; 10 போராளிகள் வீரச்சாவு.

10 : இடைக்காட்டுப் பகுதியில் கடும் மோதல்; 5 படையினர் பலி; ஒரு போராளி வீரச்சாவு; விமானத் தாக்குதலில் யாழ் செஞ்சிலுவைச் சங்க அதிகாரி பலி; எறிகணை விமானத் தாக்குதலுக்கு வடமராட்சியில் மூவர் பலி; 5 பேர் காயம். யாழ் - வன்னித் தொடர்புச் சேவை ஆரம்பம்.

12 : அந்நராதபுரத்தில் காவலரண் மீது தாக்குதல்; ஒரு இராணுவம் பலி.

15 : மன்னார் தீவில் புலிகள் அதிரடி; 5 படையினர் பலி; ஆயுதங்கள் மீட்பு; சில்லாலை பண்டத்தரிப்பு பகுதியில் 'குறாவளி' இராணுவ நடவடிக்கை; 5 படையினர் பலி; படையினர் பின் வாங்கினர்; குடிமனைகள் மீது குண்டு வீச்சு; 2 பேர் பலி; 10 பேர் காயம்.

16 : யாழ் செஞ்சிலுவைச் சங்க அதிகாரி விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதைக் கண்டித்து யாழ் நகரில் ஆர்ப்பாட்டப் பேரணி.

முருங்கனில் விமானத் தாக்குதல்; ஒருவர் பலி; இருவர் காயம்.

மன்னாரில் 'டே பிரேக்' இராணுவ நடவடிக்கை ஆரம்பம்.

19 : அன்னை பூபதி நினைவு பொது அறிவுப் போட்டியில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவருக்கு தேசியத் தலைவர் பிரபாகரனின் பரிசும் பாராட்டும்.

20 : சாவகச்சேரிச் சந்தைப் பகுதியில் இருந்து இந்தியப் படையினரால் புதைக்கப்பட்ட ஆறு பேரின் எலும்புக் கூடுகள் மீட்பு.

21 : கறுக்காய்த் தீவுப் பகுதியில் மோதல்; 2 படையினர் பலி; 2 பேர் காயம்.

22 : மன்னாரில் புலிகள் அதிரடி; இரண்டு படையினர் பலி; இருவர் காயம்; ஆயுதங்கள் மீட்பு.

25 : மட்டக்களப்பில் புலிகள் அதிரடி; நான்கு பொலிசார் பலி; ஆயுதங்கள் மீட்பு.

26 : "சுமண - 2" இராணுவ நடவடிக்கை; 5 படையினர் காயம்.

27 : முல்லைத்தீவில் முன்னேற முயன்ற படையினர் மீது துணைப்படையினர் தாக்குதல்.

28 : தொப்பிக்கலைக் காட்டில் மோதல்; ஒரு சிப்பாய் பலி.

மே

01 : திருகோணமலையில் இராணுவ மினிமுகாம் தகர்ப்பு; 5 படையினர் பலி.

09 : மன்னார் பெருநிலப் பரப்பில் 'பச்சைப்பட்டி' இராணுவ நடவடிக்கை.

10 : மணலாற்றில் மோதல்; ஒரு சிப்பாய் பலி.

12 : கிளிநொச்சியில் சுப்பர் சொனிக் குண்டு வீச்சு; ஒருவர் பலி; 5 பேர் காயம்.

13 : அல்லிப்பளையில் புகாரா தாக்குதல்; 2 பேர் பலி; 10 பேர் காயம்; படகுகள் நாசம்.

14 : பலாலியில் கண்ணிவெடிக்கு படை அதிகாரி பலி

16 : தென்மழீழ மக்களின் 'தலைநகர்' சஞ்சிகை வெளியீடு.

22 : தேசியத் தலைவர் பிரபாகரன் 'இது எங்கள் தேசம்' வீடியோப் படக் கலைஞர்களுக்கு பாராட்டும், பரிசும், செய்தியும்.

24 : கிளாலிக் கடற்பரப்பில் பயணிகளைத் தாக்க வந்த கடற்படையினர் விரட்டியடிப்பு; 3 கடற்புலிகள் வீரச்சாவு.

26 : பம்பைமடுவில் இராணுவத்தினர் மீதும், ரெலோ குழுவினர் மீதும் தாக்குதல்; 3 ரெலோ தேசவிரோதிகள் பலி; கவசவாகனம் சேதம்; ஆயுதங்கள் மீட்பு.

29 : பொலநறுவையில் இராணுவத்தினர் முகாமிட்டிருந்த 10 வீடுகள் அழிப்பு; 15 காவலரண்கள் தகர்ப்பு; 6 படையினர் பலி; பெருமளவு ஆயுதங்கள் மீட்பு; ஒரு போராளி வீரச்சாவு.

31 : திருமலை மாவட்டம் அல்லைக் கந்தளாய் பாலத்தடியில் புலிகள் அதிரடி; 6 படையினர் பலி; ஆயுதங்கள் மீட்பு. நொச்சிமோட்டையில் மோதல்; புளொட் தேசவிரோதிகள், இராணுவத்தினர் பலி. 9 பொதுமக்கள் மோதலின்போது பலி; 4 புலிகள் வீரச்சாவு.

பூன்

08 : பூநகரிப் பாதை விவகாரம்; ஐ. நா. அதிகாரிகள் -புலிகள் பேச்சு. வெளிநாட்டு சமாதானத் தூதுக்குழு யாழ் வருகை.

09 : மன்னார் இராணுவப் பிரதேசத்தில் புலிகள் அதிரடி; 5 பொலிசார் பலி; பலர் காயம்; ஆயுதங்கள் மீட்பு.

வாழைச்சேனை நகர் ரெலோ அலுவலகம் மீது புலிகள் தாக்குதல்; இருவர் பலி; இருவர் காயம்.

ஆனையிறவு இராணுவக் காவலரண் மீது தாக்குதல்; ஒரு இராணுவம் பலி.

போர் நிறுத்தம், பேச்சு வார்த்தைக்கு புலிகள் தயார்; சர்வதேச சமாதானத் தூதுக்குழுவில் புலிகள் அறிவிப்பு.

10 : மட்டக்களப்பு காடுகளில் 'முதுசுலாங்' (குறாவளி) இராணுவ நடவடிக்கை.

11 : கிளாலிக் கடற்பரப்பில் கடற்புலிகள் -சிறீலங்காக் கடற்படை உக்கிர மோதல்; பயணிகளைத் தாக்க வந்த கடற்படைப் படகு நாசம்; மக்களைக் காக்கும் பணியில் லெப்.கேணல் சாள்ஸ் உட்பட இரு கடற்புலிகள் வீரச்சாவு.

13 : விடுதலைப் புலிகள் பாதுகாப்பிலிருக்கும் சிங்கள பொலிஸ், இராணுவ யுத்தக் கைதிகள் யாழ்ப்பாணத்தில், சிறீலங்கா அரசிடம் தம்மை விடுவிக்குமாறு கோரி சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பம்.



16 : வவுனியாவில் தமிழீழ காவல் பணிமனை திறப்பு.

17 : பெரிய பண்டிவிரிச்சானில் விமானத் தாக்குதல்; கோவில் சேதம்; பங்குத் தந்தை காயம்.

18 : உண்ணாவிரதம் மேற்கொண்ட யுத்தக் கைதிகளைப் பார்வையிட பெற்றோர், உறவினர் யாழ் வருகை.

19 : யுத்தக் கைதிகளின் விடுதலை குறித்து புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த சிறீலங்கா அங்கீகாரம் பெற்ற தூதுவராக பிரிகேடியர் ஆனந்த வீரசேகரா யாழ் வருகை; தமிழர் மீதான பொருளாதாரத் தடையை நீக்கினால் கைதிகளை விடுவிக்கத் தயார் என புலிகள் அறிவிப்பு.

20 : பொருளாதாரத் தடை நீக்கப்பட்டுவிட்டதாக சிறீலங்கா அரசு அறிவிப்பு; கூட்டுப்படைத் தலைமைத் தளபதி கமில்டன் வணிகக் கையொப்பமிட்ட கடிதம் புலிகளிடம் சமர்ப்பிப்பு.

22 : ஐந்து யுத்தக் கைதிகள் புலிகளால் விடுவிப்பு.

25 : எரிபொருள், உரவகை தடை நீக்கம் வர்த்தமானி மூலம் அறிவிப்பு.

29 : புலிகளுடனான பொருளாதாரத் தடை நீக்க உடன்பாட்டை சிறீலங்கா அரசு கைவிட்டது. கிளாலிக் கடற்பரப்பில் பயணிகளைத் தாக்க வந்த கடற்படை

யினர் மீது கடற்புலிகள் தாக்குதல்; ஒரு போராளி வீரச்சாவு.

30 : மட்டக்களப்பு வடக்கில் சுமண -2 படை நடவடிக்கை ஆரம்பம்.

பூலை

02 : தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் 'கரும்புலிகள்' ஒலிநாடாவிற்கு இசையமைத்த இசையமைப்பாளர் திரு. கண்ணனுக்கு தங்க விருது வழங்கிக் கௌரவம்.

04 : மன்னார் தீவினாள் புலிகள் அதிரடி; ஐந்து பொலிசார் பலி; ஆயுதங்கள் மீட்பு.

ஆயுதங்கள், தொலைத் தொடர்பு சாதனங்கள் உட்பட ஐந்து மில்லியன் ரூபா இராணுவத் தளபாடங்கள் புலிகளால் மீட்பு; பத்துப் போராளிகள் வீரச்சாவு.

27 : கல்வியங்காடு, கோப்பாயில் சுப்பர் சொனிக் தாக்குதல்; மாணவர், பொதுமக்கள் உட்பட 6 பேர் கோர்ப்பலி; 6 பேர் காயம்.

28 : திருமலை சாம்பல்பிட்டி - சுமித்திரா இராணுவ முகாம் பிரதான வீதியில் புலிகள் தாக்குதல்; 6 படையினர் பலி; ஆயுதங்கள் மீட்பு.

29 : கிளாலிக் கடலில் பயணிகள் மீது கடற்படை தாக்குதல்; எட்டுப் பேர் பலி; 6 பேர் காயம்; 6 பேர் கடற்படையால் கைது. சிங்களப் போர்க்கைதிகள், தம்மை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு சிறீலங்கா அரசைக் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பம்.

மன்னார் கறிச்சட்டிப் பாலத்தில் திடீர் மோதல்; 3 படையினர் பலி; 4 புலிகள் வீரச்சாவு.

30 : வட்டுக்கோட்டை சித்தன் கேணியில் சுப்பர் சொனிக், புகாரா தாக்குதல்; ஒருவர் பலி; ஒன்பது பேர் காயம்.

31 : ஆ.க.வே. சமரில் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கான நினைவாலயம், விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பொட்டு அம்மானால் திறந்து வைப்பு.

ஆகஸ்ட்

07 : திருமலை மாவட்டம் சாம்பல்தீவில் புலிகள் தாக்குதல். 6 பொலிசார் பலி; ஆயுதங்கள் மீட்பு.

10 : கிளாலி கடற்பரப்பில் கடற்படை கொந்தளிப்பினால் 2 படகுகள் கவிழ்ந்ததில் 19 பயணிகள் பலி.

12 : யுத்தக் கைதிகளின் உண்ணாவிரதம் முடிவு.

15 : மன்னாரில் அடம்பன் முதல் நானாட்டான் வரையிலான 20 மைல் நீளமான இராணுவ வேலி வாபஸ்

16 : தலைவர் பிரபாகரனால் மனித நேய அடிப்படையில் ஒரு யுத்தக் கைதி விடுவிப்பு.

19 : தேசியத் தலைவர் பிரபாகரன் முன் தமிழீழ நீதியாளர், சட்டவாளர் சத்தியப் பிரமாணம்.

21 : தமிழீழத்தின் முதலாவது மாவட்ட நீதிமன்றம் சுன்னாகத்தில் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனால் திறந்து வைப்பு.

22 : கிளாலியில் எறிகணை வீச்சு; 4 பொதுமக்கள் பலி.

23 : தொண்டமானாறுப் பகுதியில் எறிகணை வீச்சு; 2 பொதுமக்கள் பலி; இருவர் காயம்.

25 : இதயபூமி - 1 வெற்றிநிழல்.

தொடர்ச்சி 10ம் பக்கம்

அன்று அதிகாலையிலேயே வீட்டைவிட்டுக் கிளம்பியவன், உள்ளமும் உடலும் வாடிச் சோர்ந்த நிலையில் வீடு திரும்புகிறேன். பல நாட்களுக்குப் பின் நீண்ட தூரத்துக்கு சைக்கிளில் பயணம் செய்த களை; பயணத்தின் நோக்கம் நிறைவு பெறாத அயர்வு; நான் முற்றாகத் தளர்ந்து போகிறேன்.

அவள் எங்கோ ஆறுதல் தேடிப் போயிருக்க வேண்டும். வீடு அரவமற்று அமைதியாக இருக்கிறது.

நான் வெளியே போய் வருகிறபோது அவள் எதிரில் நின்று வரவேற்கும் சம்பிரதாய வழக்கம் படிப்படியாக மறைந்து வருவதாகத் தோன்றுகிறது. ஏதோ சகிக்க முடியாத இழப்பு ஒன்றைச் சந்தித்த அவஸ்தையால் வீட்டில் எல்லோரது மனங்களும் விகாரப்பட்டுப் போய் இருண்டு கிடக்கின்றன.

அவனை அந்த இரக்கமற்றவர்கள் இழுத்துச் சென்றதிலிருந்து எங்களை அவநம்பிக்கை சூழ்ந்து கொண்டுள்ளது.

அவன் இப்போது எங்கு எப்படி இருக்கிறானோ...!

அவன் மேல் எவ்வளவு அன்பாக இருந்தோம்...!

நினைக்க மனதில், தவிப்பாக இருந்தது.

செஞ்சிலுவைச் சங்கத்துக்கு கொடுத்த மனு வெற்றியளிக்க குமோ...? பயனற்றுத்தான் போய் விடுமோ... சந்தேகம் என்னுள் கிளர்ந்தெழுகிறது. அடிக்கடி முகம் காட்டும் அவனின் நினைவுகளால் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன். மனச்சஞ்சலமும், பசியும் உடல் அசதியைத் தருகிறது. பாணையிலிருந்து நீரைப் பருகிவிட்டு விறாந்தை ஓரத்தில் கிடந்த படுக்கை மேல் சாய்கிறேன்.

அப்போதுதான் வீட்டுக்கு வந்தவன், என்னருகில் வந்து ஆவலமிக்கவளாகக் கேட்கிறான்.

"போன அலுவல் என்னப்பா...! செஞ்சிலுவைச் சங்கத்திலை விசாரிச்சீங்களோ...! நேற்றைக்கும் சிலரை விட்டதாம்...!

வழமைபோல இன்றும் நான் நம்பிக்கையிழந்து வெறுங்கையுடன் வந்திருக்கிறேன். இது மன்னிக்க முடியாத குற்றம் ஒன்றை இழைத்துக் கொண்டிருப்பதாக அவளுக்குப்பட்டிருக்க வேண்டும்.

"என்றை ராசா என்னட்டை வரவேணுமெண்டு எத்தினை கோயிலுக்கு நேத்தி வைச்சிருக்கிறன். அந்தக் கடவுள்களும் இரங்காயினமோ...? என்றை பிள்ளை எங்கை என்ன பாடுபடுகிறோ...?"

வழக்கமாகிப் போய்விட்ட நச்சரிப்பைக் கேட்க இன்று அவள் மேல் அநுதாபம் மேலிடுகிறது.

"நீ ஒண்டுக்கும் பயப்பிடாதே... இரண்டொரு நாளிலை அவன்ரை முடிவு தெரியும். அந்த அரசடியான் எங்களைக் கைவிட மாட்டார்...!"

எனது இயலாமையை கடவுளிடம் பாரப்படுத்திவிட்டு அமைதியாகி நேன். எனது வார்த்தைகள் அவளுக்கு நிச்சயமாக ஆறுதலை அளித்திருக்குமென நினைக்கவில்லை.

இராணுவம் மகனைக் கொண்டு சென்றதிலிருந்து வேளைக்கு உணவை மறந்தவளாய் தினமும் அழுது தீர்த்தபடி, பழிகிடந்து தன் உடலை உருக்கி அவன் நினைவில்

ஆறுதல் தேடிக் கொண்டிருக்கிறான். அவள் மேல் இரக்கமுற்றுப் பார்க்கிறேன்.

கண்கள் நன்றாகச் சிவந்து வீக்கம் கண்டிருந்தன. உடல் மெலிந்து நாடி நரம்புகள் புடைத்தபடி வெளித்தெரிய, அவளது கழுத்து சிறுத்து விலா எலும்புகள் துருத்திக் கொண்டிருப்பது பரிதாபமாக இருக்கிறது.

அவன் காணாமல் போனதிலிருந்து நானும் உள்ளூர துயரத்தால் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன். எனது உறுதிப்பாட்டை அடிக்கடி இழக்க நேருகின்ற போதும் அதை அவளுக்கு வெளிக்காட்டிக் கொள்ள மனம் ஒப்பவில்லை.

ஆற்றாக்கிகள்

எனது அற்ப சம்பளத்தை ஆதாரமாகக் கொண்டு எப்படியோ குடும்ப நிர்வாகத்தை சமாளித்து வருகிறான். எனக்கு வாழ்க்கைப்பட்டதிலிருந்து, லௌகீகத்தில் அனுபவிக்க வேண்டியவைகளையெல்லாம் தத்தம் செய்துவிட்டு எனக்காவும், பிள்ளைகளுக்காகவும் தன்னை அர்ப்பணித்திருக்கிறான். ஒரு வகையில் இவளெனக்குத் தியாகத்தை வாழ்நாள் முழுவதும் அருகிருந்து உணர்த்துவளாக நிலைத்து விட்டான்.

எங்களின் முப்பத்தைந்து வருடகால தாம்பத்திய வாழ்வின் பேரான சொத்து ஆணும், பெண்ணுமாக இரண்டு பிள்ளைகள். பிள்ளைகளின் எதிர்காலத்தில்தான் எவ்வளவு நம்பிக்கை; எதிர்பார்ப்புக்கள். இந்த போர்க்கால நெருக்கடியில் அவை நேரெதிரிடையாகப் போய்விடுமோ என்ற ஆதங்கம் எல்லாம் எங்களைக் கவலை கொள்ள வைக்கின்றன.

அவைபற்றியெல்லாம் என்னிடம் அடிக்கடி பேசியுமிருக்கிறான். இந்த நெருக்கடி வாழ்விலும் அவளுக்கு ஓர் ரம்மியமான எதிர்பார்க்கை உண்டென்றால் அது பிள்ளைகளின் எதிர்கால கபீட்சமாகத்தான் இருக்கும். அந்த ஆத்மார்த்தமான நினைவுகளின் முன், வாழ்வின் அவலங்களைல்லாம் அடிபட்டுப்போய் விடுகின்றன.

நேற்றைய பத்திரிகையில் படித்த செய்தியை எப்படி அவளிடம்...? மனம் குறுகுறுக்கின்றது. அதை அவள் உள்வாங்கும் பக்குவத்தில் இல்லை என்பதால், எனது பேச்சை மாற்ற முற்படுகிறேன்.

"எனக்குப் பசிக்கிறது காலேலை சாப்பிட்டதற்கு இன்னுமொண்டு மில்லை..." அவளிடம் ஆதரவாகக் கேட்கிறேன்.

என் நோக்கம் அவளுக்குப் புரிகிறது. நம்பிக்கை இழந்தவளாய் என்னைப் பார்க்கிறான்.

அந்தப் பார்வை...

நான் தப்பித்துக் கொள்ளும் முயற்சி நிரூபணமாகி, என்மேல் குற்றம் காணுவதாக எனக்குள் குறுகுறுக்கின்றது.

சேலைத் தலைப்பால் கண்களை ஒற்றியபடி சமயலறைக்குள் செல்கிறான். கையை அலம்பிவிட்டு நானும் போய் உட்கார்ந்து கொள்கிறேன்.

ஆக்கி வைத்ததை கோப்பையில் போட்டுக் கொண்டே, "இஞ்சா ருங்கோ... நேற்றேய்ப் பேப்பரிலை கிடந்ததாம், கிணறொண்டுக்கை எலும்புக் கூடுகள் இருந்த தெண்டு... படிச்சனீங்களே...? ஆமி பிடிச்ச பிள்ளையளின்ரையெண்டு கதைக்கினம்". அவளது பரிதவிப்பு என்னையும் ஆட்கொள்ள, "என்னது...?" -அவளை ஏறிட்டுப் பார்க்கிறேன்.

"நீங்கள் அதைப்பற்றி ஒண்டும் சொல்லேல்லை...!" மீண்டும் கேட்கிறான்.

"எதைப்பற்றி..."

"அந்தக் கிணத்துக்கை கிடந்த..."

"இப்ப அதுக்கென்ன...? உப்பிடி எத்தினை செய்திகள் வரும். பேப்பரிலை, வாறதெல்லாம் உண்மையே...?"

அவளிருக்கும் நிலைமையில் இப்படியான செய்திகள் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அந்தச் செய்தியின் காத்திரத் தன்மையை அலட்சியம் செய்வது போலக் கூறிவைக்கிறேன்.

நீண்ட பெருமூச்சின் பின்-
"என்றை பிள்ளைக்கு என்றை கையாலை செய்த சாப்பாடுதானை பிடிக்கும். நான் ஆக்கினதெண்டால் அவனுக்கு உயிர். எவ்வளவு ஆசையா கேப்பான்... இப்ப...?"

அவளது நீர் முட்டிய கண்களைப் பார்க்கும் துணிவின்றி தலையைத் தூக்காமல் அரையும் குறையுமாக வாயில் போட்டுக் கொண்டு எழுந்து போகிறேன்.

சமயலறையிலிருந்து அவள், முற்றத்தில் ஏதோ யோசனையிலிருந்து மகளைப் பார்த்து;

"இருட்டிலை என்ன செய்யிராய் பிள்ளை...? விளக்கைக் கொளுத்திவை..." என்றாள்.

அப்பொழுதுதான் காவேரி சுயநினைவுக்கு வருகிறான். எழுந்து போய் விளக்கை ஏற்றி சமயலறைக்கும், விறாந்தைக்குமிடையில் வைத்து விட்டுச் செல்கிறான்.

உடல் அசதியால், படுக்கையை விட்டு எழுந்திருக்க மனம் இடம் கொடுக்கவில்லை. உலகின் இயக்கத்தை மறந்திருக்க வேண்டும் போலத் தோன்றுகிறது. படுக்கையில் கிடந்தபடியே திரும்பிப் பார்க்கிறேன்.

பக்கத்து அறையில் காவேரி படித்துக் கொண்டிருப்பது தெரிகிறது. அவளது மேசையில் புத்தகங்கள் அங்குமிங்குமாகப் பரவிக் கிடந்தன. எப்போதும் ஒரு நேர்த்தியை, ஒழுங்கைக் கடைப்பிடிப்பவள் அவள். சமீப காலமாக அவளது நடத்தைகள் என்னுள் சந்தேகத்தைத் தூண்டுக்கின்றன.

அவள் எதையோ வெறிக்க வெறிக்கப் பார்ப்பதும், மனதுக்குள் கறுவிக்

கொள்வதுமாக... முற்றாக மாறி இருக்கிறான். இப்போதெல்லாம் கருத்தரங்குகள், முதலுதவிப் பயிற்சி, மாணவர் அமைப்பு வேலைகள் என்று சதா அலைந்து கொண்டிருக்கிறான். வரவிருக்கும் பரீட்சையில் கூட கவனத்தைக் கலைத்துவிட்டு, இப்படியாகி விட்டான். எங்களைப் போல அவளுக்கும்தான் எவ்வளவு துயரம்? தன் அண்ணாவைப் பறி கொடுத்ததிலிருந்து. அவன் மேல் எவ்வளவு பாசம் அவளுக்கு...!

இந்த சிறிய குடும்பத்தின் செளந்தர்யமும், ஆனந்தமும் அவனுடன் கூடவே போய்விட்டதாய்... ஒவ்வொருவரும் வேறு வேறு போக்கில்...

அந்தக் கொடியவர்களுக்குத்தான் எவ்வளவு மனத்துணிவு...? சிறிதும் இரக்கமில்லாமல் பெற்றவர்கள் முன்னால் அடித்து... இழுத்துச் செல்ல... எப்படி...?

அன்று நடந்த அனர்த்தங்கள் ஏதோ நேற்று நடந்து முடிந்தவை போல என் நினைவில் விகாரமாய் நின்று நெருடிக் கொண்டிருந்தன.

ஊரையே குலுக்கி எடுத்தபடியிருந்த வேட்டுக்கள்...!

வானத்தில் வட்டமிட்ட விமானங்களின் பேரிரைச்சல்...!

கடலிருந்து வந்த எறிகணைகளின் அதிர்வுச் சிதறல்கள்...!

இன்னும், அதிர்வைத்த குண்டுகள்...! இரைச்சல்கள்...! மரண ஓலங்கள்...!

தொடர்ந்து, இராணுவம் வந்துவிட்டதாகக் காற்றுவாக்கில் வந்த செய்தி...!

மக்களுடன் மக்களாக கோயிலில் தஞ்சம்...!

கோயிலை ஆக்கிரமித்தவர்கள் செய்த அடாவுத்தனங்கள்...

இறுதியில், அவனையும், அவனை யொத்தவர்களையும் இழுத்துச் சென்றது...



மு.அநாதர்சுகன்

அந்தக் கொடூர நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நிற்க, இயலாமை மெல்ல மெல்ல உருவெடுத்து பிணமாய் அழுத்துகிறது. மனதில் ஆர்ப்பரித்த நினைவுகள் அடங்காமையினால், எழுந்து காவேரியின் அறையை நோக்கி நடக்கிறேன். அவள் எதையோ ஆழ்ந்து படித்துக் கொண்டிருப்பது தெரிகின்றது.

எனது வருகையை சற்றும் எதிர்பார்த்திராதவள் போல எழுந்து நின்றாள்.

'சுதந்திரப் பறவை' என்ற புத்தகத்தின் மேல் தன் பார்வையை பதித்தவளாக,

"என்ன அப்பா...?" என்றாள்.

"வாற மாதம் சோதினையெல்லே வருகுது. நீ படிக்கிறதாகவும் தெரியேல்லை..."

தொடர்ச்சி 13ம் பக்கம்....

ஆப்கானில் அவதிப்படும் அமெரிக்க சி.ஐ.ஏ.

உலகின் உடனடி கவனத்திலிருந்து மெல்ல மெல்ல மறைந்து போகும் பல்வேறு சர்வதேச சிக்கல்களில் இன்று ஆப்கான் சிக்கலும் ஒன்றாகி விட்டது. 1989 ஆம் ஆண்டு இங்கிருந்து ரூஸ்யப் படையினர் வெளியேறியதும் ஆப்கானிஸ்தானைத் தமது வசமாக்கிய போராளிகள் தமக்குள் ஓயாமல் மோதியதும், பின் ஒருவாறாக பல்வேறு அழுத்தங்கள் காரணமாக அங்கொரு அரசு அமைக்கப்பட்டதும் உலகின் கவனம் கலைவதற்கு தக்க காரணங்களாகிவிட்டன. ஆனால் யார் எதனை மறந்தாலும் ஆப்கான் போராளிகள் தமது பகைமையை மறக்க தயாரில்லாத நிலையில் இன்றளவும் மோதல்கள் தொடர்கின்றன. முன்னர் பல்லாண்டு காலமாக இப்பகுதிகளிலே மிக மும்முரமாக செயல்பட்ட அமெரிக்க சி.ஐ.ஏ. உள்நேருவான இப்போது இம்மோதல்கள் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் இப்போது முன்னரை விட முக்கிய கவலையொன்று சி.ஐ.ஏ.க்கு ஏற்பட்டுவிட்டது.

ஆப்கானில் முன்னர் இருந்த ரூஸ்யச் சார்பு அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு வேண்டிய ஆயுத, பண வசதிகள் மட்டுமன்றி பாகிஸ்தான் எல்லைப் புறங்கொண்ட பயிற்சி வசதிகளையும் மிகப் பாரியளவில் ஏற்படுத்திக் கொடுத்தது அமெரிக்க சி.ஐ.ஏ. இப்போது அதன் விளைவுகளையும் சி.ஐ.ஏ. மட்டுமன்றி முழு அமெரிக்காவுமே சந்திக்க நேரிட்டு விட்டது. அப்போது 'ரூஸ்ய கம்ப்யூனிச பூதம்' என உருவகப்படுத்தப்பட்ட சோவியத்திற்கு எதிராக கடும் பிரச்சாரம் செய்வதற்கு இஸ்லாமிய மதத் தலைவர்கள் பயன்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு அமெரிக்காவில் தங்கியிருக்க வேண்டிய சட்டப்பூர்வ வசதிகள் யாவும் அப்போது சி.ஐ.ஏ.யால் செய்து கொடுக்கப்பட்டது. இத்தகைய சூழலைப் பயன்படுத்திய பல ஆப்கான் போராளிகள் பாகிஸ்தான், அல்லது சூடான் வழியாக அமெரிக்காவை இலகுவில் சென்றடைந்தனர்;

ஆத்மாக்கள்.....

அசிரத்தையாக முகத்தைத் திருப்பினார்.
"கொண்ணன்ரை நிலைமைதான் அப்பிடிப் போச்சது. நீ என்ன டாலும் எங்களுக்கு..."
"கொம்மாவும் நோயாளியாப் போனா. அவருக்கு ஆறுதலாய் நீ..."
"அப்பா, இப்ப ஆருக்கு ஆர் ஆறுதல் சொல்லுறது. அண்ணாவை அவர்கள் கொண்டு போனதால் தான் அம்மா இப்ப படி..."
"அண்ணாவின்ரை கவலை எனக்கில்லையோ?"
"..."
"இதுகளுக்கெல்லாம் ஒரு முடிவு காணவேணும். இப்பதான் எனக்கும் உண்மைகள் தெரியுது".
"என்ன...?"
"இந்த அவலங்களெல்லாம் எங்களுக்கு மட்டுமே அப்பா...? ஆயி வந்து போனதால் ஒவ்வொரு குடும்பத்திலையும் தானை இழப்பு...! இண்டைக்கு இந்த மண்ணிலை வாழறவை எதையாவது பறிகொடுத்து விட்டுத்தான் வாழுகினம். குறைஞ்சது நிம்மதியைத் தன்னும் இழக்காமலில்லை..."
அவளது பதில் மின்வெட்டாக வந்து பல உண்மைகளை எனக்கு உணர்த்துகிறது. "அப்ப... இதுகளுக்கெல்லாம் முடிவு என்ன...? நீ உன்ரை பிடிவாதத்தை விடமாட்டாய்... அப்படித்தானை...?"
"..."
அவள் போக்கில் உடன்படாத தந்தையாய் மீண்டும் கேட்கிறேன்.
"நாங்கள் எக்கெடு கெட்டாலும் உனக்குக் கவலையில்லை யென்று சொல்லு..."
"அண்ணாவை நாங்கள் பறி கொடுத்ததுக்கு நீங்களும் தான் காரணம்".
அவள் குரல் உணர்ச்சி வேகத்தில் விசும்பலாக வெளி வந்தது. நான் அதிர்ந்து போகிறேன்.
"அவர இயக்கத்துக்குப் போக ஒரு முறைக்கு இரண்டு முறை யெல்லே நீங்கள் போய்க் கூட்டி வந்தீர்கள்... அப்பிடிப் போயிருந்தால்... வீணாக அவங்கட கையிலை அகப்பட வேண்டி வந்திராது...!"
அவளது வார்த்தைகள் வன்மமாக வெளிப்பட்டன.
நீண்ட மௌனத்தின் பின் எதுவும் பேச இயலாதவனாய் எனது படுக்கைக்குச் செல்கிறேன்.

இது பழைய கதை. அப்போது இவ் வழிமுறை சி.ஐ.ஏ.க்கு மிக தேவைப்பட்டது. நன்மையும் அளித்தது. ஆனால் இப்போது எல்லாமே தலைகீழாக ஏறுக்கு மாறாக மாறிவிட்டது. சி.ஐ.ஏ.க்கு பெருந்த தலைவலியை மட்டுமல்ல அவமானத்தையும் தேடித் தந்துவிட்டது அதன் ஆப்கான் தொடர்பு.

சில காலத்திற்கு முன் பெப்ரவரி 26 ஆம் திகதி நியூயோர்க் சர்வதேச வர்த்தக மையத்திலேற்பட்ட பாரிய குண்டு வெடிப்பின் பின்னணி. இன்று சி.ஐ.ஏ.யை முற்றாக அம்பலப்படுத்திவிட்டது. குண்டு வெடிப்பிற்கு காரணமானவர்கள் என குற்றம் சாட்டப்பட்டு இப்போது வழக்குத் தொடரப்பட்டுள்ள பலரும் இஸ்லாமிய அடிப்படை வாதிகள் என்பதும் இவர்களில் பலர் முன்னைய ஆப்கான் போராளிகள் என்பதும், இவர்கள் அமெரிக்க மண்ணிலே முன்னர் சி.ஐ.ஏ.யின் உதவியோடு ஊடுருவினர் என்பதும் வெளிப்படையாகி விட்டன. அது மட்டுமன்றி இத்தகையோரின் சந்திப்பு மையமாக நியூயோர்க் நகரத்தில் இருந்த பள்ளிவாசலின் தலைமைக் குருவான பார்வையற்ற சேக் ஓமர் அப்துல் ரகுமான், எகிப்திய அரசுக்கு எதிராக தீவிரமாகப் போராடி வரும் இஸ்லாமியக் குழுவின் ஆன்மீகத் தலைவர் என்பதும் 1981 ஆம் ஆண்டு எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத் கொலையோடு தொடர்பு படுத்தப்பட்டவர் என்பது இப்போது வெளியாகிய தகவல்கள் ஆகும்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தொழுகையின் போதும் எகிப்திய ஜனாதிபதி முபாரக்கிற்கு மரணம் நேர வேண்டும் என தொழுவார் இவரின் போக்கால் கடும் சீற்றம் கொண்ட முபாரக் இவரை 'சி.ஐ.ஏ. ஏஜன்ட்' எனக் கூறியதும் பின் அமெரிக்க அழுத்தத்தால் அவ்வாறு தான் கூறவில்லையென மறுத்ததும் இங்கே குறிப்பிடப்பட வேண்டியவை. ரகுமான் இப்போது சதி செய்தார் எனக் கைதாகி அமெரிக்கச் சிறையில் இருக்கிறார்.

இவருக்கு வேண்டிய வசதிகளை செய்து, அமெரிக்காவிற்குள் வருவதற்கு அனுமதித்த, அமெரிக்க உயர் அதிகாரிகள் யாவரும் சி.ஐ.ஏ. ஊழியர்கள் என்பது இப்போது அம்பலமாகி விட்டது.

இவருக்கு வேண்டிய வசதிகளை செய்து, அமெரிக்காவிற்குள் வருவதற்கு அனுமதித்த, அமெரிக்க உயர் அதிகாரிகள் யாவரும் சி.ஐ.ஏ. ஊழியர்கள் என்பது இப்போது அம்பலமாகி விட்டது.



விமான எதிர்ப்பு ஏவுகணையுடன் குறிபார்த்து நிற்கும் ஆப்கான் போராளிகள்

எனவே 'வினை விதைத்தவன் வினையை அறுக்க' வேண்டிய நிலை. அமெரிக்க மண்ணிலே மேலும் பல குண்டு வெடிப்புகள், ஆட்கடத்தல்கள், கொலை என பல சதித் திட்டங்களைத் தீட்ட ரகுமான் முயன்றார் என அமெரிக்க அரசு இப்போது கூற நேர்ந்து விட்டது.

இது மட்டுமன்றி இன்னொரு பாரிய சிக்கலுக்கும் சி.ஐ.ஏ. முகம் கொடுக்க நேரிட்டு விட்டது. முன்னர் ஒரு கட்டத்தில் ரூஸ்ய வான்டைக் குண்டு வீச்சுக்களால் ஆப்கான் போராளிகள் பாதிக்கப்பட்ட போது நிலைமை மோசமடையாமல் தடுப்பதற்காக சி.ஐ.ஏ. ஒரு வேலை செய்தது. அது 1000 இற்கும் மேற்பட்ட (Stinger) ஸ்ரிங்கர் விமான எதிர்ப்பு

நேர்ந்தது. பக்கத்தில் மனைவியும் படுக்கையைவிட்டு எழுந்திருந்தபடி தனது வழமையான பல்லவியை ஆரம்பிக்கிறார். மகன் இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பான் என்ற தவிப்பு அவளுக்கு நித்தியமாய்ப் போய்விட்டது. "இப்பவேல்லாம் எவ்வளவு குளிர்... என்றை பிள்ளைக்கு போர்வை இருக்குதோ...? நித்திரை வருகிறதோ...?" என்ற விசாரணையில் தொடங்கி... "அவனுக்கு மாத்திக்கட்ட உடுப்புகள் இருக்குதோ...?" என்றெல்லாம் என்னிடம் ஆதங்கப்பட்டுக் கொள்கிறார். முன்பு அவன் உறக்கத்திலிருந்த வேளைகளில் எத்தனை தடவைகள் எழுந்து போய் போர்வையைச் சரி செய்திருக்கிறான். இப்போதெல்லாம் மகனை அடிக்கடி கனவில் காண்கிறதாய் கூறிக்கொள்கிறார். இடையே இரத்தமும், ரணமும்... என்று பாயங்கரக் கனவுகண்டு ஒவ்வென்று கதறியழுவதும் வழக்கமாகி விட்டது. இன்றும் அப்படித்தான் ஏதோ நிகழ்ந்துிருக்க வேண்டும். எழுந்திருந்து... "என்றை பிள்ளை அம்மாவைண்டு கதறக் கதற... அவர்கள்

ஏவுகணைகளை ஆப்கான் குழுக்கட்கு விநியோகித்தது. மிக துல்லியமாக இலக்கினை தாக்கக் கூடிய, மிக இலகுவாக குறைந்தளவு பயிற்சியோடு பயன்படுத்தக் கூடிய இவ் ஏவுகணைகள் அப்போது ரூஸ்யாவுக்கு பலத்த பின்னடைவுகளை ஏற்படுத்தின. 1989 ஆம் ஆண்டு வரை ஏறத்தாள் 187 ரூஸ்ய வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது -இப்போது எழுந்துள்ள புதிய சிக்கல்கள் என்னவென்றால் ஏறத்தாழ அரைவாசி ஸ்ரிங்கர் ஏவுகணைகள் போராளிகள் வசம் தற்போது இருப்பதுதான். இவ்வாறாக 450 ஏவுகணைகள் இருக்கலாம் என மதிப்பிடப்படுகின்றது. இது அமெரிக்காவுக்கு மட்டுமன்றி தென்னாசியப் பகுதியில் அடக்குமுறை அரசுக்கும் பெருந்த

தலைவலியாகி விட்டது. இந்தியா, பா்மா, சிறீலங்கா போன்றவை தமக்கு எதிராக போராடும் போராளி அமைப்புக்கு இவ் ஏவுகணைகள் கிடைக்கக் கூடிய அபாயத்தை எண்ணி தவிப்பதாகத் தெரிகிறது என 'ஏசியாவிக்' கூறுகிறது. அது மட்டுமன்றி உலக விமானப் போக்குவரத்து நிறுவனங்களும் இவை பற்றிப் பெரிதும் கவலைப்படுகின்றன. ஏனைய இஸ்லாமிய மத அடிப்படையான இவை கிடைக்கக் கூடாதென்பது சி.ஐ.ஏ.யின் இன்றைய சிக்கலாகும். முன்னர் பாகிஸ்தான் உள்நேருவான இவ்வேலைவரோ "இந்தியாவின் தாக்குதல் விமானங்கள் யாவற்றையும் இவ் ஏவுகணைகள் கொண்டு முற்றாக அழித்துவிட முடியும்" என்கிறார்.

இவ்வாறாக 'கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய' கதையாக ஆப்கானோடு தொடர்புபட்டவர்கள் திகைக்க நேரிட்டுள்ளது. வல்லாண்மையுள்ள நாடுகள் தமது சுயநலத்திற்கு கருவிகளாக பயன்படுத்த விரும்புவார்கள் - இறுதியில் அவர்கட்கே பலத்த அடியை கொடுப்பாராக ஆபத்தை விளைவிப்பாராக மாறுவது இன்று வழமையான வரலாற்று நியதியாகிவிட்டது. ■

எனவே இப்போது இவ் ஏவுகணைகளை எப்படியும் திருப்பி பெற வேண்டும். கூடிய விலையை கொடுத்தாவது இவற்றை மறுபடியும் ஆப்கான் குழுக்களிடமிருந்து கொள்வனவு செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்துவிட்டது. எனவே இப்போது பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஆயுத வியாபாரச் சந்தைக்குள் புதிய வாடிக்கையாளராக சி.ஐ.ஏ. நுழைந்துள்ளது. அதேசமயம் சி.ஐ.ஏ. யே இதன் முன்னாள் ஆயுத விநியோகஸ்தர் என்பது நகைப்புக்கு இடமாகிற தகவல். இப்போது சந்தையில் 'ஸ்ரிங்கர் ஏவுகணையின் விலைகள் ஏறிவிட்டன. இவை மட்டுமன்றி முன்னர் வழங்கப்பட்ட மிலான் ரக தாங்கி எதிர்ப்பு ஏகணைகளை திரும்ப வாங்க சி.ஐ.ஏ. முயற்சிக்கின்றது. போராளிக்

குழுக்களிலே பெரியதும் குர்பு தின் கெக்மாட்டியார் தலைமை தாங்கும் கிளப்பி இஸ்லாம் குழுவே கூடுதலாக ஸ்ரிங்கரை வைத்திருக்கிறது. ஆனால் ஒன்றைத்தன்னும் விற்க முடியாதென்பது இவர்கள் நிலைப்பாடு.

இவ்வாறாக 'கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய' கதையாக ஆப்கானோடு தொடர்புபட்டவர்கள் திகைக்க நேரிட்டுள்ளது. வல்லாண்மையுள்ள நாடுகள் தமது சுயநலத்திற்கு கருவிகளாக பயன்படுத்த விரும்புவார்கள் - இறுதியில் அவர்கட்கே பலத்த அடியை கொடுப்பாராக ஆபத்தை விளைவிப்பாராக மாறுவது இன்று வழமையான வரலாற்று நியதியாகிவிட்டது. ■

நன்றி: ஈழநாதம்

வேண்டும். அது எவ்வாறென மனம் பலவிதமாய் அலைபாய்ந்த பண்ணம் இருந்தது. அதிகாலையில் எங்கிருந்தோ வந்து விழுந்த 'செல்'லின் பயங்கர ஒலியினால் அதிர்ந்து எழுக்கின்றேன். அவளும் திடீரென விழித்துக்கொண்டு... "ஐயோ...! என்றை பிள்ளையைக் கொல்லுகிறாங்கள்... கொல்லுகிறாங்கள்... என்றை பிள்ளையை... என்றை பிள்ளையை... " எனப் பெரும் குரலெடுத்து அலறுகிறார். பதட்டப்பட்டவளாய், கலைந்த சேலையை அள்ளிப் பிடித்த பண்ணம் வெளியே பிடிவதற்கு முற்படுகின்றார். மகள் படுக்கையைவிட்டு எழுந்து, பதறித் துடித்தபடி வந்து தாயை அணைக்கின்றார். அவள் எழுப்பிய ஒலம் என்னையும் திடுக்கிட வைக்கின்றது. அப்போது அவளது முகத்தை உற்றுப் பார்க்கின்றேன். முகத்தில் ஆவேசம் கிளர்ந்து கொண்டிருந்தது. விழிகள் இரண்டும் பீதியால் வெளியே பிதுங்கிக் கிடக்கின்றன. வார்த்தைகள் வழமைக்கு மாறாக சுயத்தை இழந்து வெளிப்படுகின்றன. அவளில் பிள்ளையைத் தேடும் உறுதிப்பாடு தெரிகின்றது. ■



தீர்வுக்கு வழி என்ன ?

கிழக்கிலும் வவுனியாவிலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை பௌத்த சிங்கள இனவாதம் மேற்கொண்டுள்ளது. மார்ச் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள இத்தேர்தல்களில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக்கட்சி, மூஸ்லிம் காங்கிரஸ் கட்சி போன்ற கட்சிகளும் சுயேச்சை அணியாகச் சில தமிழக குழுக்களும் வேட்டிமனுத் தாக்கல் செய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவதற்கு, சில தமிழர்கள் தமது விருப்பத்திற்கு மாறாக, துப்பாக்கி முனையில் வேட்டாளர் பத்திரத்தில் பலவந்தமாக கையொப்பமிடப் பணிசெய்யப்பட்டனர் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

எப்பாடுபட்டாலும் இவ் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்தி விடுவதென சிங்கள பௌத்த இனவாதம் துடியாய் துடிக்கின்றது. இத்தேர்தல்களை நடாத்துவதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை பின்னடைவுக்கு உள்ளாக்கலாம் என அது எண்ணுகிறது.

ஆனால், வரலாற்றினைப் பார்க்க மறந்த வரலாற்றுக் குருடர்களாகவே, இத்தேர்தல் மூலம் போராட்டத்தினைப் பின்னடைவுக்குள்ளாக்கலாம் என்று எண்ணுபவர்களை நோக்க வேண்டியுள்ளது.

1983 ஆம் ஆண்டில் கறுப்பு யூலை இனஅழிப்பின் பின் போராட்டம் வீறுகொண்டு எழுந்தபின்னர், இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் ஊடாகவே தமிழீழ மண்ணில் போலித் தேர்தல் நாடகம் முதலில் நடைபெற்றது. இலங்கை -இந்திய ஒப்பந்தத்திற்கு அமைவாக உருவாக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல்களில் இந்திய விருப்பப்படி ஆட்சியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அக்காலப் பகுதியில் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் ஆகியனவும் நடந்தன. வடக்கு -கிழக்கு இணைந்த (தற்காலிகமாக) மாகாண சபைக்கு முதல்வர் உட்பட மந்திரிகள் தெரிவுசெய்யப்பட்டனர். வட -கிழக்கிலிருந்து பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். 'இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அற்புதமான தீர்வு காணப்பட்டுவிட்டது; கொழும்பு -யாழ்ப்பாணம் யாழ்தேவி ஒடுது; இனியென்ன இனப்பிரச்சினை?' என்று குதூகலப்பட்டுமும் இருந்தனர். இவை அனைத்தும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியப் படையினர் தமிழீழ மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் போது நடைபெற்றன.

இதோடு வரலாறு நின்று விட்டதா? வரலாற்றுச் சக்கரம் நகரவே செய்தது. அதுவும் மிக வேகமாக நகர்ந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கே திரான தடைகளைத் தாண்டி வேகமாய் நகர்ந்தது; நகருகின்றது; இனியும் நகரும்.

விடுதலைப் போராட்டத்தினைத் தலைமை தாங்கி முன்னெடுத்துச் செல்கின்ற அமைப்பு அரைகுறைத் தீர்வுகளையோ அல்லது நோக்கங்களையோ ஏற்றுக் கொள்ளாதவரை, இத்தகைய தேர்தல்கள் போராட்டத்தின் இலக்கினை திசை திருப்பிவிடப் போவதில்லை. போராட்ட இலக்கினை அடைந்து கொள்வதற்கு, தேவையேற்படின் ஒரு தந்திரோபாயமாகத் தேர்தல்களை அணுகுவது என்பது வேறு; இவற்றை ஏற்றுக் கொள்வது என்பது வேறு. அதிர்ஷ்டவசமாக சிங்கள வளர்த்த பேரினவாதத்தினதும், இந்திய ஆளும் பரக்கத்தினதும் சூழ்ச்சிக்கும் ஆசை காட்டலுக்கும் விலை போகாத தலைமை எமக்குக் கிடைத்துள்ளது. இந்த வகையில், இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எமது போராட்ட இலக்கினைப் பாதிக்கப் போவதில்லை.

இருந்தும், ஏன் நாம் இந்த உள்ளூராட்சித் தேர்தல்கள் மீது கவனம் செலுத்த வேண்டியுள்ளது? எனும் கேள்வியும் எழுத்தான் செய்யும். இந்தத் தேர்தல்களை நடாத்துவதன் மூலம் கிழக்கிலும், வவுனியாவினையும் பூணை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதான ஒரு மாயையினை உருவாக்க அரசு விரும்புகிறது. இந்த மாயையும் 94 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு ஆதரவினைத் தக்கவைத்துக் கொள்ள உதவும் என்ற எண்ணமும் ஆட்சியாளருக்கு உண்டு. 94 இலும் 95 இலும் நடைபெறவுள்ள ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல்களையும், வடக்கு -கிழக்கு இணைப்புத் தொடர்பான சர்வசன வாக்கெடுப்பினையும் நடாத்துவதற்கான ஒத்திகையாகவும் இத்தேர்தல் கருதப்படுகிறது. வட -கிழக்கின் சில பகுதிகளில் 'ஜனநாயக நடைமுறையினை' அமுல்

படுத்தக்கூடிய தகைமை தனக்கு உண்டு என சர்வதேச நாடுகளுக்கு வெளிப்படுத்தும் எண்ணமும் அரசுக்கு உண்டு. இதனால் எதுவித பிரச்சினைகளும் அற்ற நிலையில் இத்தேர்தல்களை நடாத்திவிட சிறீலங்கா அரசு விரும்புகிறது.

இதனால், இத்தேர்தல் நடைமுறை நெருக்கடிக்குள்ளாவதனைத் தடுப்பதற்கு அரசு பகீரதப்பிரயத்தனம் செய்கிறது. இதனையும் மீறி இத்தேர்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெறின் அது அரசுக்கு மிகுந்த நெருக்கடியினைக் கொடுக்கும். இந்த உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு எதிரான நடவடிக்கைகள் ஒரு வகையில் சிங்கள பௌத்த இனவாதத்தின் மீதான அடியாகத்தான் விழும். இந்த அடி தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்க்கக் கூடியதாகத்தான் அமையும்.

இதனால் இத்தேர்தல், போராட்டத்தின் இலக்கினைத் திசை திருப்பிவிடக்கூடிய ஒன்றாக அல்லது போராட்டத்தின் வீச்சினைப் பாதிக்கக்கூடிய ஒன்றாக இல்லாவிடினும், எதுவித பிரச்சினைகளும் இன்றி இத்தேர்தல் நடைபெறுவது எமக்கு சாதகமில்லை. அதேவேளை இத்தேர்தலை நடாத்துவதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கெதிரான நடவடிக்கைகளைத் தாம் ஆரம்பித்துள்ளதாக நினைப்போர் வரலாற்றை ஒரு தடவை திரும்பிப் பார்த்துக்கொள்ளல் நல்லது.

இத்தேர்தல்களை நடாத்துவதற்கான ஆயத்தங்கள் ஒருபுறம் இருக்க, இராணுவத்தை மீள ஒருங்கமைத்து பாரிய தாக்குதலினை நடாத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக புதிய இராணுவத் தளபதி கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளார். இராணுவத் தளபதிகளிடையே நீண்டகாலமாக இருந்துவரும் முரண்பாடுகளை புதிய தளபதி வெற்றி கொள்வார் என்ற எதிர்பார்ப்பும் இனவாதிகள் மத்தியில் எழுந்துள்ளது. முன்னாள் இராணுவத் தளபதியான சிசில் வைத்தியரட்டன் வுக்கு இருந்திருக்காத பாதுகாப்பு உயர் மட்டத்தினர் ஆதரவு, புதிய தளபதிக்கு இருப்பதாக கொழும்புப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை நசுக்கிவிட வேண்டும் என்ற பகற்கனவில் இருந்து இனவாத சக்திகள் இன்னும் விடுபடுவதாக இல்லை.

அதேவேளை, சிறீலங்கா அரசு மீண்டும் அரசியல் தீர்வு குறித்துப் பேசிக்கொண்டு, இராணுவத் தீர்வுக்கான நடவடிக்கைகளைத் தொடரும் அணுகுமுறையினைப் பரிட்சிக்க விரும்புவது போலத் தென்படுகிறது. அண்மையில், பேச்சுவார்த்தைக்கு வருமாறு விடுதலைப் புலிகளுக்கு சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பு இதனை வெளிப்படுத்துகிறது. இவ் அழைப்பின்போது, புலிகள் தமது கோரிக்கைகள் என்ன என்பதனை வெளிப்படுத்த வேண்டும் என்றும் சிறீலங்காப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இது புலிகள் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே விடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை அழைப்பாகும். எந்த வகையான நிபந்தனைகளுடனான பேச்சு வார்த்தைக்கும் புலிகள் முன்வர மாட்டார்கள் என்பதை சிறீலங்காப் பிரதமர் உணராமலில்லை. மேலும், தமிழீழ மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாக சமஸ்தி முறையினை சிறீலங்கா அரசு முன்வைப்பின், அதனைப் பரிசீலிக்க தயாராக இருப்பதாக ஏற்கனவே விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். அதன் பின்னரும் புத்து விடுதலைப் புலிகளிடம் இல்லை என்பது சிறீலங்காப் பிரதமருக்கு புரியாமல் இருந்திருக்காது. எனினும் விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ள முடியாத அழைப்பை விடுவதன் மூலம், விடுதலைப் புலிகள் சமாதானத்திற்கு தயாராக இல்லை எனும் பிரச்சாரத்தினை ஆரம்பிப்பதற்கான முயற்சியே இவ் அழைப்பாகும். இராணுவத் தீர்வு முயற்சிக்கு நியாயம் காட்டும் நடவடிக்கையில் சிறீலங்காப் பிரதமர் இறங்கியுள்ளார் என்பதனை மிக இலகுவாகப் புரிந்துகொள்ள முடிகின்றது.

இலங்கையின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணவிரும்பின் மிக இலகுவான வழி உண்டு. எம்மை எமது வழியில் போகவிடுவதுதான் அவ்வழி. ஒன்றாக வாழவிருப்பவற்றை மக்கள் கூட்டத்தினை இழுத்துக்கட்டி வைத்திருப்பதில் யாருக்கு என்ன இலாபம்? இலங்கைத் தீவு இரண்டு நாடுகள் ஆவதில் யாருக்கு என்ன நட்டம்? நட்டக்கணக்கு பார்ப்பவர்களுக்கு ஒரு வார்த்தை; இழுத்துக் கட்டிப்போட முயற்சிப்பதனால் ஏற்படும் நட்டத்தினைப் போல பிரிவதனால் பாரிய நட்டம் ஏதும் வரப்போவதில்லை. இது மிக எளிதாகப் புரிந்துகொள்ளக் கூடிய ஒரு கணக்கு. புரிய வேண்டியவர்களுக்கு இது புரியுமா ?

யுத்தம் எல்லை கடந்து விரிவடைகிறது

சிறீலங்கா அரசாங்கம் கொள்முடிவுச் சந்தியின் தெற்கு பகுதியிலிருந்து கொழும்புத் துறைமுகத்தின் தென் பகுதி வரை ஒன்றரை மைல் அகலகரையோரக் கடல் பகுதியை தடைவலயமாக அறிவித்துள்ளது.


இது யுத்தம் எல்லை கடந்து

- சிறீலங்கா ஆய...**
- மே 22:** பிரேமாவின் மெய்ப்பாதுகாப்புக் குழு கலைப்பு.
 - மே 23:** ஜெனரல் சேபால ஆட்டிக்கல பாதுகாப்பு ஆலோசகராக நியமனம்.
 - மே 26:** டென்சில் கொப்பேகடுவமரண விசாரணை ஆரம்பம்.
 - பூலை 09:** முன்னாள் பிரதிப்பொலிஸ் மா அதிபர் பிரேமதாச உடுகம்பொல, ஐ. தே. க. அரசு மீது கூறியிருந்த குற்றச்சாட்டுகள் வாபஸ்.
 - பூலை 21:** சிறீலங்கா அரசின் அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் அரசு ஊழியர் மறியல்.
 - பூலை 28:** வெலிக்கடையில் தமிழக கைதிகள் உண்ணாவிரதம்.
 - ஆகஸ்ட் 02:** பம்பலப்பிட்டி கதிர்சென் கோவிலில் குண்டுவெடிப்பு; 6 தமிழர் பலி; 35 பேர் படுகாயம்.
 - ஆகஸ்ட் 03:** சிறீலங்காவின் அரசியலமைப்பைத் திருத்தி அமைப்பது குறித்து ஆராய தெரிவுக்குழு நியமிக்க பாராளுமன்றம் அங்கீகாரம்.
 - ஆகஸ்ட் 08:** இனப்பிரச்சினை ஐ.நா. மத்தியஸ்தம்; சிறீலங்கா நிராகரிப்பு.
 - செப். 06:** கூட்டுப்படைத் தலைமை அலுவலகம் கலைப்பு; பாதுகாப்பு ஒருங்கிணைப்புக்குழு அமைப்பு; பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராகவும் ஜெனரல் கயில் டன் வனசிங்க நியமனம்; ஏயர் வைஸ் மார்சல் வேல்டர் பர்னாண்டோ ராஜினாமா.
 - செப். 10:** கொழும்புத் துறைமுகத்திற்குப் பிரான்ஸ் போர்த் கப்பல்.
 - செப். 15:** கடற்படை உயர்பீடத்திற்கு புதியவர்கள் நியமனம்; இராணுவத்தில் பிரிகேடியர்களாக 11 பெருக்கு பதவி உயர்வு.
 - நவம். 05:** பல்கலைக்கழக அனுமதி முறையை ஆராய 3 பேர் கொண்ட குழு நியமனம்.
 - நவம். 10:** வரவு செலவுத் திட்டம்.
 - நவம். 11:** ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினராக அநுரா பதவி ஏற்பு.
 - நவம். 19:** பூநகர்த் தளம் வீழ்ச்சியை விசாரிக்க இராணுவ விசாரணைக் குழு.
 - நவம். 22:** கிளிநொச்சி - யாழ்ப்பாணம் இணைப்பதிகாரியாக பிரிகேடியர் அசோக ஜெபுவர்த் தனா பதவி ஏற்பு.
 - நவம். 27:** வடக்கு நடவடிக்கை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜெரி டி சில்வா நியமனம்.
 - நவம். 30:** வடக்கு, கிழக்கு மாகாண ஆளுநராக லயன்ஸ் பர்னாண்டோ.
 - டிசெ. 04:** இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சிசில் வைத்தியரத்தன் பதவி விலகல் சமர்ப்பிப்பு.
 - டிசெ. 17:** உயர்கல்வி அமைச்சராக அநுரா பதவி ஏற்பு.
 - டிசெ. 20:** மத்திய மாகாண சபையின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடத்தல்; தொண்டமான் செல்வச்சாமி முரண்பாடு.
 - டிசெ. 21:** மத்திய மாகாண முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம்; அவை முதல்வரால் நிராகரிப்பு.
 - டிசெ. 31:** இராணுவத் தளபதி சிசில் வைத்தியரத்தன் பதவி விலகல்.

எமது சகல கிளைகளிலும் பெற்றுக் கொள்ளலாம்


WOMEN FIGHTERS OF LIBERATION TIGERS
Azzle Ann

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், பெண்போராணிகளின் பங்கு பற்றி எழுதப்பட்ட, Women Fighters Of Liberation Tigers என்ற நூலினை விடுதலைப்புலிகளின் சகல வெளிநாட்டுக் கிளைகளிலும் பெற்றுக் கொள்ளலாம்.



இடிந்த துயர் வாழ்வினிலே
எம் கண்ணீர்ச் சோரியிலே
விடிந்த தொரு நாள் புதிதாய்
விண்மீனில் ஒளி கண்டோம்

சிறீலங்கா வான்ப்படையின் 'புக்காரா' குண்டுவிச்சு விமானத்தினால் 13.11.1993 இல் அழிக்கப்பட்ட, 132 ஆண்டுகள் பழமை வாய்ந்த யாழ். குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தின் சிதைவடைந்த தோற்றத்தினை, எம்தேசத்து மக்களும், சர்வதேச மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்ட, நத்தார், புதுவருட வாழ்த்து மடலின் (1993 மார்கழி) அட்டைப் படம் மேலே இடம் பெற்றுள்ளது.



132 ஆண்டுகள் பழமை வாய்ந்த யாழ்ப்பாணம், குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தின் சிதைந்த தோற்றம்.
(அழிப்பு 13.11.1993)

U.T.O
211 Katherine Road
London E6 1BU, UK
T/F 081-470 8593

L.T.T.E
Postbox 47, 7600 Struer
Denmark. Tel/Fax
97-641231

W.T.C.C
HOF JECKLIN, 7415 ROEDEL
SWITZERLAND
Tel/Fax: 081-831797

T.C.G
Post Fach - 340251
51624 Gummersbach - 34
Germany

T.C.C
Via Mariano Stabile - 34
90139 Palermo, Italy
T/F 091-611 3179

T.C.C
341 Rue des Pyrenees
75020 Paris, France
Tel 435 81142 F 435 81191

T.C.C
P.O.Box 375, Preston
Victoria 3072, Australia
T: 03-470 6441 F: 560 8224

T.C.C
P.O.Box 1699 Vika
0110 Oslo - 1, Norway
Tel 022-191260 F-190114

T.C.C
Groot Hertoginnelaan 106
2517 BL Den Haag, Nederland
Tel 070-346 1963 F-384 0683

T.C.C
Giomminge Grand-29
16362 Spanga, Sweden
Tel: 08-7612943